

କୁଣ୍ଡଳ



# நூல் அறிமுகம்

எஸ்.அகஸ்தியரின்

“மேய்ப்பார்கள்”  
(சிறுகதைத் தொகுப்பு)

கிடைக்கும் இடம்:  
ரஜனி பதிப்பகம்  
C/O RAJANI KUHANATHAN  
11,RUE RODIER, 75009 PARIS



ரஜனி குஹநாதனின்  
“ தவறுகள் ”  
( குறுநாவல் )

கிடைக்கும் இடம்:  
C/O RAJANI KUHANATHAN,  
11,RUE RODIER,  
75009 PARIS,FRANCE.



அ.கந்தசாமி, மலையன்பன்,  
ரதன்

“ காலத்தின் பதிவுகள் ”  
( கவிதைத் தொகுதி )

கிடைக்கும் இடம்:  
M.RAGUNATHAN,  
Box: 1031, Stn F,  
Toronto, Ontario,  
M4Y 2T7, CANADA.



# கிளை

காலாண்டிதழ்

1991

சித்திரை - ஆணி

ஞானச 2  
ஞானி 2

இதழ் 6

ஆசிரியர் குழு



தொடர்புகளுக்கு:

'OSAI',  
C/O S.THIRUCHELVAM,  
20, RUE DE LA FOLIE MERICOURT,  
75011 PARIS,  
FRANCE.

## அகதிகள் நிலை

வாழ்வு என்பது ஜீவ மரணப் போராட்டமாகிப் போய் விட்ட நிலையில் இலங்கையில் தமிழ் மக்கள்.

"பங்கர்" களும் அகதிமுகாம் களும் வதிவிடங்களாக, அங்கும் உயிரைத் தக்க வைக்க முடியாது, கடல் கடக்க முயன்று பாதிவழியில் கொல் வப்படுகின்ற கோரங்களும் தொடர்கின்றன.

வளைகுடா யுத்தத்தைத் தொலைக்காட்சியிற் பார்த் தூக் "சப்புக் கொட்டும்" நாம், எமது சொந்தச் சகோதரர்கள் அதை விட மோசமான நிலையில், யாருமற்ற அனாதைகள் போல் யார் இதை உணர்வோம்? அகதிகள் முகாம் களைக் கண்காணிக்கும் சமூக அமைப்புக் கள் தமது சக்தியை மீறிய நிலையில் ஜீவிதம் நடாத்துகின்றன. நெஞ்சை உருக்கும் பட்டினிச்சாவுகள் தொடருகின்றன.

இந்நிலையில் "எரிகிற வீட்டில் பிடிச்சுவது மட்டும் வாபம் தான்" என்று கிணியும் தொடரப் போகிறோமா? அல்லது.....?

## சொல்லாத சேதிகள்

தெருப்புழுதியில் உன் உடம்பு  
முதுகெல்வாம் கிரத்த வெள்ளம்  
நீதானா குளிந்து பார்த்தேன்  
ஒம் ராசா நீயே தான்  
“என் ஆச்சி அழுகின்றாய்”  
என்று கூடிநிற்கும் சனம் கேட்க  
“பெடியனைத் தெரியுமா உனக்கு?”  
என்று யிரட்டுகிறான் காக்கிச்சுட்டை.

அவன் கையில் துவக்கு விவிலில் யின்னுகிறது  
“தெரியாது” என்று தலையைக்கத்தேன்  
நான் பெற்ற முதல் முத்தை.  
நெஞ்சம் பதறுதையா.

குருசேஷத்திரத்தில் கரிணன்வழி  
“ஐயோ மகனே” என்று குந்தி  
ஒடிச் சிசன்று அணைத்தானே  
ஐயோ ராசா நான் பாவி  
கிப்போ வந்து பிறந்து விட்டேன்.  
என் பிள்ளை என்று சிகால்வ  
முடியாத பாவியானேன்.  
எனக்கு மட்டும் பலமிருந்தால்  
இரவிரவாய் உன்னை எடுத்துச் சிசன்று  
சிசம்மனியில் எரித்திருப்பேன்.  
பூந்தங்கள் சாமம் உனக்குப்  
பழஞ்சோறு போட்ட கை  
கிந்தக் கடனையும்  
துணிவோடு சிச்திருக்கும்.

கிராவனை கிகாடுமை தாங்காது  
காடாறு மாதம் போனவன் நீ.  
நமது தலைவர்கள் போல  
ஏதாவது சாட்டுச் சிகால்வி  
அங்கேயே கிருந்திருக்கலாகாதோ?  
திரும்பி வந்து ஏழு நாளில்  
உன்னைச் சுட்டார்களோ கிகாடும்பாவிகள்.  
ஏன் ராசா திரும்பி வந்தாய்?  
உன்னை மகளைன்று நான் விட்டே  
கிகாண்டு போளாது உன் தமிழ்மாரை  
விட்டு வைப்பாரோ கிகாடியவர்கள்?

வெட்டையாடித் தீர்த்துவிட்டுக்  
கொட்டிவையும் எரிப்பார்கள்.  
மாட்டையும் வொறியில் ஏத்தி  
பலாவி போய்ச் சேர்வார்கள்.  
யாவிரன்று கேட்க யாரிருக்கிறார்  
மகனே நான் ஏழையங்கோ!  
பெரிய கிடத்துப் பிள்ளையெல்வாம்  
மேல் நாடோடி டாக்டராக  
நீயேன் ராசா எவ்வாத்தையும்  
நீயேன் தோன் மேல் ஏற்றாய்?  
உன்னை நம்பி வாழ்ந்த எம்மை  
என்னைன்று மறந்து போனாய்?  
என் ஒருத்தி கூவியிலே  
உங்களை நான் வளர்த்திடுத்தேன்.  
நீங்கள் வளர்ந்து மரமாகி  
எனக்கு நிழல் தரும் வேகள்  
என் கனவெல்வாம் தெருப்புழுதியில்  
அப்படியே அழிந்து போகச்.  
என் கடைசிக் காலம் வரை  
என் கைதான் எனக்குத்தவி.  
மெய்யே ராசாச், நான் போய் வாறன்  
மிக்கத்தை வீட்டில் அழு  
என் வயித்தெரிச்சல் ஒரு நாள்  
பிப்பாவிகளை எரிக்குமல்லோ  
தனிநாடு கேட்டு மேடையேறி  
கனக்கக் ககதத்தவர்கள்  
அய்ந்தாட்டில் விருந்துண்டு  
பாதுகாப்பாய் கிருக்கையிலே  
ஊருக்காய் மதிந்த பிள்ளை  
தெருப்புழுதியில் கிடக்கின்றான்.  
அவனை அங்கு விட்டுச் சிகல்வ  
என் நெஞ்சம் விம்முதைய்யா,  
என் பிள்ளை என்று சிகால்வ  
முடியாத பாவியானேன்.

சுன்மார்க்கா.

ஒரு தாயின் புலம்பல்

## வாசகார் கருத்து

அடிப்படையில் ஐரோப்பிய இதழ்கள் தாஸ்கள் என்ன கடமையை ஆற்ற வேண்டும் என்பதனைப் புரியாமலே உள்ளன என்பது என்கருத்து.

இலங்கைத் தமிழர்களின் புலம்பொயரும் வாழ்வு அல்லது ஐரோப்பிய வாழ்வு ஏறத்தாழ பத்து ஆண்டுகளைக் கடந்து விட்டது. இச்சுழல் நிருக்கடி அவர்களைப் பாதிக்கத் தொடங்க, தற்காலிகம் என்பது போய் இயைந்து செல்லும் மனப்போக்கு வளர்ந்து வருகின்றது. இந்நிலையில் இதழ்கள் என்ன செய்ய வேண்டும்?

இலங்கை என்பது ஒரு தளம். வாழும் சூழல் என்பது இரண்டாவது தளம். தமிழ்ப்பாப்பு என்பது மூன்றாவது தளம்.

அநேகமான இதழ்கள் முதல்தளத்தை மட்டுமே மனம் கொள்கின்றன. இது இயல்பானதும், தவிர்க்க முடியாததும் தான். ஆனாலும் முதல்தளத்தில்மட்டும் இதழ்கள் கால் பதிக்கையில் இதழ் வாசகர்களை வெற்றி கொள்வதைத் தவிர்த்து தமது குழுவினருக்குள் மட்டும் திருப்தி கொள்வதாய் அமைந்து விடுகின்றது. இது குழுவாதத்தையும், குறுகும் மனப்பானமையை யும் அந்நியமாதலையுமே ஏற்படுத்துகின்றது.

ஆனால், இதழ்கள் அப்படியல்ல. அது ஒரு ஊடகம் வளர்ந்து, விரிந்து செல்லவேண்டியது, வாசகனை, நுகர்பவனை வெற்றி கொள்ள வேண்டியது. இதில் எந்த ஐரோப்பிய இதழும் வெற்றி பெறவில்லை என்றே கருதுகின்றேன்.

சில இதழ்கள் மேலும் கவனமெடுப்பின் வெற்றி கொள்ளும் சாத்தியம் உண்டு. இதற்குள் ஒரையும் அடங்கும்.

ஶ்ரீராம்.

# ஒரு பாடகனாய் மட்டும் எமக்குத் தெரிந்த பிரெஞ்சுக் கலைஞர் SERGE GAINS BOURG

- ஜனிக்ராஜ்.



யொன்று "கான்ஸ்பூர்க் (Gainsbourg) காலமாகி விட்டார்" எவருமே நம்பவுமில்லை : நம்பத் தயாராகவுமில்லை . இவண்டன் பி.பி.சி (B.B.C) தன் தலைப்புச் செய்தியாக "தலை சிறந்த பிரெஞ்சுக் கலைஞர் கான்ஸ்பூர்க் தனதில்லத்தில் காலமானார்" என்றது . இவரது வீட்டை நோக்கி படையெடுத்தது மக்கள் வெள்ளம் . இம்மக்கள் வெள்ளத்தில் படித்தவர் , பாமரர் , இளைஞர் , முதியோர் என்ற வேறுபாடே காணவில்லை .

நித்திரயின்றி நடுங்கும் குளிரிலும் மலர் வளையங்களுடன் இவரது வீட்டைச் சுற்றி கண்ணீர் மல்க நின்ற மக்களைப் பார்க்கும் போது இளகாத மனதுக்கும் கூட கண்ணீர்தான் வரும் . ஜனாதிபதி , பிரதம மந்திரி ஏனைய முக்கியத்துவம் வாய்ந்தோர் அத்தனைபேரும் ஒருமித்த குரவில் கிக்கலைஞரின் கிழப்பு ஈடு செய்ய முடியாதென்று அனுதாபம் தெரிவித்தனர் .

ரண்டு நாட்டு மூடும் பத்தில் 2 - 4 - 1928ல் பிறந்த Lucien Gainsbourg என்ற சிறுவனே பின்னர் பிரான்ஸ் நாட்டில் குடியமர்ந்து Serge Gainsbourg என்ற பெயரில் பிரபல்யமானான் . ஏற்கனவே 16

மாதங்களில் ஒரு குழந்தையை கடுஞ்சுரத்தில் பறி கொடுத்த தாயார் மறு குழந்தையையும் இழுக்க விரும்பாது அக் "கரு"வைக் கலைக்க விரும்பினார். கலையாத அக் "கரு"வே பின்னர் தன் எண்ணக் கருக்களால் இலட்சக்கணக்கான மக்களைக் கவர்ந்தியுத்தது. தன் தந்தையைப் போல "பியானோ" (PIANO) வாசிப்பதில் வல்லவரானார். மதுச்சாலைகளில் (BAR) நிரந்தர பியானோக் கலைஞராக தன் வாழ்க்கையை ஆரம்பித்தார். ஓவியக் கலையில் வல்லவனாகத் திகழுவேண்டுமென்று ஓவியக் கலைக்குள் புகுந்தார். சிறிதுகாலம் செல்லத் தன் ஓவியங்களையே கொஞ்சத்தி எரித்து விட்டுத் தனக்குள் மறைந்திருந்த கவித்திறனை வெளிக் கொண்றுக் "கவிஞர்" ஆனார். இவரது கவிதைகள் புகழுடையத் தொடர்ச்சின. இசைக்குள் நுழைந்து இசையமைப்பாள ராணார்: திரைப்படக் கலைக்குள் புகுந்து "நடிகன்" ஆனார். பின்னர் திரைப்பட இயக்குனர் ஆனார். மீண்டும் ஓவியக்கலை.... இசை.... கவிதை இப்படிச் சகலகலா வல்லவராகத் திகழ்ந்து இவருடன் கூடவே புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் என்ற விசேட பழக்கங்களும் வளர்ச்சியடையத் தொடர்ச்சியது. இறுதி வரை இவற்றிலிருந்து இவரால் மீளவே முடியவில்லை.

நிறையப் பேசமாட்டார்: வாயைத் திறந்தால் வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையும் அகராதியில் தேடிப் பார்க்க வேண்டிய மணிச் சொற்களாகும். இவர் உருவாக்கிய சொற்பதங்களை அண்மையில் தொலைக்காட்சியில் இவருக்கு அஞ்சலி செய்த பல்கலைக் மாணவ மாணவிகள் பட்டியல் போட்டுக் காட்டினார்கள். ஓவரால் உருவாக்கப் பட்ட இளம்பாடகர்கள்தான் எத்தனைபேர்? பாடமாட்டோமே என்று பயந்தவர்களைப் புகழ்பெற்ற பாடகர்கள் ஆக்கி விட்டார். அண்மையில் ஐரோப்பிய தொலைக்காட்சிகளில் (EUROVISION) பிரபல்யம் அடைந்த Black and white Blues...." என்ற பாடலைத் தெரியாதோர் இருக்கவே முடியாது. பிராஞ்சுப் பாடல்கள் இவரது பிரவேசத்தின் பின்னரே புதியதொரு வடி வெடுக்கத் தொடர்ச்சின.

எவருக்கும் தலைபணியாத, யாருக்கும் அஞ்சாத இவரது கருத்துக்கள் பலவிதமான சர்க்கைகளை உருவாக்கியது. உடம் 500 பிராஸ் தானை இலட்சக்கணக்கான தொலைக்காட்சியாளர் முன்னிலையில் கொஞ்சத்தியது. பிராஞ்சுத் தேசிய கீதத்தை தனது பாணியில் பாடியது... என்பன குறிப்பிடத்தக்கவை. "ஆத்திராக் கா

ரன்" என்பது இவருக்கு இன்னுமிராறு பெயர்.

கடும் புகைத்தலும் மதுப் பழக்கமும் இவரை இதய நோயாளி ஆக்கியது. ஒரு நாளில் மட்டும் 140 சிகிரட்டுகள்: ஒரு வருடத் தில் 51,000 சிகிரட்டுகள். இருதய நோயின் முதலாவது தாக்கல் 1973ல்: ஜிரண்டாவது 1979ல், 1986ல் கடும் நோய்வாய்ப்பட்டு ஸரவில் ஒரு பகுதியை அகற்ற வேண்டி வந்தது. இவரைப் பிழைக்க வைக்க நான் முந்தி நீ முந்தி என்று முயற்சி செய்த டாக்டர்கள் தான் எத்தனை பேர்! இப்பழக்கத்தைக் கைவிடும்படி இவரை வேண்டிக் கொண்டோருக்கு நகைச்சுவையுடன் இவர் கூறிய பதில்: "தலை சிறந்த எனது இரு இருதய நோய் டாக்டர்களை இழந்து விட்டேன். இவர்கள் இறந்ததே இருதய நோயால்தான். இவர்கள் குடிப்பதுமில்லை: புகைப்பதுமில்லை".

இவரை அழைத்த தொலைக்காட்சிக் குழு ஒரு ஏற்பாடு செய்தது. இவரைப் போலவே ஒப்பனை (Make up) செய்த பல சிறுவர்கள் கையில் சிகரட்டுடன் பாடுவது போல் ஒரு காட்சி! இவரது தலை குனிகிறது. கண்கள் குளமாகின்றன. கைகள் நடுங்குகின்றன. விம்மல்! பதினெட்டு மில்லியன் தொலைக்காட்சி யாளர்களது கண்களும் குளமாகின்றன. இன்னும் ஒரு நிகழ்ச்சி. இவரது மாஜி மனைவியையும் இவரையும் பேட்டி காண்கிறார்கள். இவரது மனைவியிடம் இவரைப் பற்றிச் சுருக்கமாக என்ன கூறலாம் என்று கேட்க, நாவில் வார்த்தைகள் வராது தடுமாற "நீ" (Toi) என்று ஒரு வார்த்தையில் பதிலளிக்கிறார். சேர்ஜிடம் மீண்டும் இதே கேள்வி. நறுக்கென்று கருத்துப்பட ஒரு பதில்: "நீயும் நானும்" (Toi et moi) இந்த இரு வார்த்தைக்குள் மறைந்திருந்தது இவர்களது வாழ்க்கை. இதன் "கனி"தான் இன்று புகழ் பெற்று விளங்கும் (Charlotte) சார்ளெற் என்ற இளம் நடிகை. தனது மகளில் இவர் வைத்திருந்த அன்பை எவரும் அளவிடவே முடியாது.

இவரது மறைவுக்கு மறுதினம் "Liberation" என்ற பத்திரிகை திடுக்கிடும் ஒரு செய்தியை வெளியிட்டது. இவர் பத்து வருடங்களுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டி: இவரது வேண்டுகோளின் படி இவரின் மறைவுக்குப் பின்னரே வெளிவருகிறது. அதில் தனது "மரணத்தை" சாரியாக பத்து வருடங்களின் முன்கூட்டியே அறிவித்திருந்தார். "வெது உலக யுத்த முடிவில், 1990 ஆண்டுகளின் ஆரம்பத்தில் நான் இறப்பேன்". அண்மையில் நடந்து முடிந்த

வளைகுடாப் போர். (Gulf war) 3ம் உலக யுத்தமே. இது ஏனைய நாடுகளுக்கும் பரவாது தடுக்கப் பட்டது வேறுவிடயம்.

மரணத்தைப்பற்றி அடிக்கடி இவர் பேசி வந்தார். தானிறந்தாலும் தனது பியானோக் கருவி இன்னும் 300 அல்லது 400 ஆண்டுகளுக்கு வாழும் என்றார். அதாவது பியானோவினால் விவரிவந்த இசையும் கவியும் சாகா வரம் பெற்றவை என்பதே பொருள்.

ஐந்து வயதில் ஒரு செல்ல மகன். பெயர் lucien. அனால் செல்லமாக "லூலூ"(lulu) என்றுதான் அழைப்பார். இவன், இவரது இப்போதைய மனனவிக்கு கிடைத்த செல்வம். 5வயது "லூலூ"வுக்கு இவர் விடுத்த இருதிச் செய்தி: தான் இறந்த பின் தனது கல்லறையில் irthies என்ற பூமரத்தை வளரவிட வேண்டும் என்பதே. இச்சிறுவனோ அப்பாவையும் மிஞ்சி விட்டான்!. தான் அருமையாக விளையாடும் பஞ்சத் துணியில் செய்த துருவக்கரடி (Nougoar) அப்பாவுக்கு மிகவும் விருப்பமான ஒரு "பொருள்" என்பது இவனுக்குத் தெரியும்.

தன் தந்தையை அடக்கம் செய்யும் போது அந்தக் "கரடி"யையும் அப்பாவின் நின்சுசில் வைத்து வழி அனுப்பி வைத்தான். அந்தக் கரடியும் அப்பாவுடன் சேர்ந்து மேலே போகுமாம்.

கண்ண மறைக்கும் புகை மண்டலத்துக்குள்ளேயே வாழுந்த இக்கலைஞரின் புகழோ, திறமைகளோ இப்புகை மண்டலத்தையும் தாண்டி என்றும் மறையாது துலங்கிக் கொண்டேயிருக்கும் என்பது தின்னைம்.

**அடுத்த இதழில்.....**

**நவீன சோவியத் எழுத்தாளர் வரிசையில்.....**

**வினந்தின் ரஸ்புதீன் - ஒரு அறிமுகம்**

**சோவியத்தினிருந்து**

கங்கா புஷ்பாகரன் மேனன்

சிறுக்கை

# அந்த சில கணங்கள்...

எம்.கெளதமன்.

பட்டுவேட்டிகள் காஞ்சி றான்.

புரங்கள் சாசாரக்கிள்ளன. ஒரு புறத்தே நாதஸ்வர மேளங்கள் அமர்க்களமாக..., மறுபுறத்தே எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் கணீர்க்குரால் "ரேப்பிரக்கோட்டி" னாடு. மணவறையில் மாப்பிள் ணையும் தோழனும். இன்னும் பிபண்ணைக் காணோம்.

ஐயர் மணிக்கட்டை அடிக்கடித் திருப்பியவாறு பதறிக் கொண்டிருக்கிறார். அடுத்த கல்யாணத்திற்குப் போகவேண்டும் - அவசரம்.

வாசல் முகப்பில் சந்தனக் கும்பாவுடன் ஒரு வயதானவர். சற்றே தள்ளி சண்முகநாதன். கிடூப்பு வேட்டி விழுவது போலிருக்கிறது. ஒரு கையால் வேட்டியைப் பிடித்தவாறே - தோழில் மூன்று வயது மகன் உமேஷ். அவருடன் நண்பர்கள் கிருவர். தலைகள் பலமாக ஆடுகிள்ளன. அரசியல் பேச்சாகவோ அல்லது ஊர் வம்பாகவோ கிருக்கவாம். உமேஷ் தகப்பனின் தடித்த வட்சி சங்கிலியுடன் விளையாடிக் கொண்டிருக்கி

பன்னிரண்டுமணி. ஐயர் குறித்த நேரம் தாண்டி மணித் தியாலமாகிறது. சேகர் பதட்டத்துடன் ஒடி வருகிறான். "மெத்ரோ" ஏக்கு வெளியே வரா நண்பன் ஒருவனும் சேர்ந்து கொள்ள ஒரு துணையாகியது.

நேரதாமதம் விவட்கத்தைச் சேர்த்துக் கொள்ள, சேகர் தயங்கியபடியே மணவிழா மண்டபத்துள் அடியெடுத்து வைத்தபோது,

"மாமா...."

கீச்சிட்ட குரல் சேகரின் காதை அடித்தது. பழகிய குரல் நன்றாகப் பழக்கப் பட்டது.

சற்றே நிலை தடுமாற குரல் வந்த திசையை நோக்கினான்.

உமேஷ்!

தியிறி அடித்துக் கொண்டு தந்தையை விட்டு சேகரர் நோக்கிப் பாய்ந்துவர முயற்சித் துக் கொண்டிருந்தான். சண்முகநாதன் சேகரர் கண்டு விட்டார். முகத்தைக் கடுமையாக்கி மெளனத்தால் மகனை

அதட்டி மறுபக்கம் திருப்பிக் கொண்டார்.

அவனோ விடுவதாக இல்லை. தியிறிக் கொண்டிருந்தான். "மாமா", "மாமா" என்றபடி.

சனங்களின் கண்கள் இவர்களனயே நோக்கிய வண்ணம் இருந்தன.

சேகருக்கு எச்சில் தடக்குகிறது. ஒடிச் சென்று உமேஷைக் கட்டி அணைக்க வேண்டுமென்ற அவா. முடியவில்லை. தடுமாறிக் கொண்டிருந்தான்.

சண்முகநாதன் சேகரின் அக்கா கணவன். வயசு அதிக மில்லை. பாரிஸில் ஆறு வருடங்களாக வசித்து வருகிறார். சேகரின் அக்கா கோமதி, இலங்கையிலிருந்த காவத்திலேயே சண்முகநாதனைக் காத வித்து, சண்முகநாதன் பரிசு வந்த பின் காதல் கல்யாணம் பேச்சுக் கல்யாணமாகிக் "கொடுக்க வேண்டியவை" களை விடாம் கொடுத்துப் பாரிஸிற்கு வந்து சேர்ந்தவள்.

சேகரும் சண்முகநாதன் காவத்திலேயே பாரிஸிற்கு வந்தவன். அக்காவும் வந்து சேர்ந்த பின் "சகோதரங்கள் பிறிஞ்சிருக்கக் கூடாது" என்று, அத்தானும் பாரிஸில் தனியாக உழைத்துக் குடும்பம் நடத்துவது கஷ்டமாகிப் போக சேக

ரையும் தங்களுடனேயே வைத்துக் கொண்டார்.

சண்முகநாதன் "அவக்கே ஜன்" காசுக்கு ஆசைப்பட்டாரோ அல்லது இயல்போ, ஒரு வருடத்தில் உமேஷ்.

உடம்பு புரட்டித் தத்தித் தவழ்ந்து எழுந்து நடந்து மழுவைகள் உதிர... ஆண்டுகள் இரண்டு உருண்டோடு மறைந்தன.

சேகருக்கு உமேஷை ஒரு கணமும் பிரிய முடியாத நிலை. "மாமா, மாமா" என்று கட்டி அணைத்து உருண்டு புரண்டு விளையாடிய காலங்கள்....

அடுத்த அறையில் படுத்திருக்கும். சேகரை, ஒவ்விவாருகாலையும் தவழ்ந்து வந்து சத்தமே செய்யாது முத்தம் கொடுத்துத் துயிலெழுப்பும் உமேஷ், சேகர் எவ்வளவு படுத்திருந்தாலும் குழந்தையின் ஸ்பரிசை, மழுவைப் பேச்சுடன் வலியியல்வாம் போய் விடும்.

கட்டி அணைத்து ஆசைபீரிடக் கண்ணத்திற் கடித்துக் காயம் பட அக்காவிடம் ஏச்சுக்கள் வாங்கிய நாட்கள்.

சேகர் வெளியே போய்வரும் நேரிமல்லாம் "பொம்போம்" "சொக்கா", "சுவிங்கம்" என்று கையை நீடித்துப் பின் "ரவுஞர்" பொக்கட்டுக்குள் கையை விட்டு ஏதாவது எடுக்கும் அளவுக்கு

உமேஷ் வளர்ந்து விட்டான்.

சண்முகநாதனுக்கு "விசா"ப். பிரச்சினை, பொருளாதாரப் பிரச்சினைகள் சகலதும் சரிவரப் புதுப் பிரச்சினையொன்று "மண்வாசனை"யோடு உருவாகியது.

கோமதியும் பரிசிற்கு வந்து நான்கு வருடங்கள் ஆகின்றன. கல்யாணப் பேச்சின்போது பேசியபடி நகைகள் அனைத்தும் செய்து கொண்டபோதும், அகதியாக வரும்போதும் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்ற பயம். நகைகளைப் பேணிக்குள் படுத்திரமாக வைத்து மூலவளவுக்குள் தாட்டபின் வந்து சேர்ந்தாயிற்று.

இப்போ, பரிசு கல்யாண வீடுகள், பிறந்த நாள் கொண்டாட்டங்களில் மற்றப் பெண்களுடன் போட்டிபோட சண்முகநாதனின் உழைப்புப் போதவில்லை. இருக்கும் நகைகளை இங்கு எடுப்பிக்க வேண்டும்.

அதுவும் சேகர்தான்.

எப்படிக் கல்யாணப் பேச்சின்போது என்னின்ன ஒப்புக் கொள்ளப்பட்டனவோ அப்படியே அனைத்தும் நடந்தாக வேண்டும்.

கோமதியை பாரிசிற்குக் கூப்பிடும் பொறுப்பு!

கூப்பிட்டாயிற்று.

சீதனக்காசு பாரிசில் இரு

வருடத்துள் கொடுத்தாக வேண்டும்!

கொடுத்தாயிற்று.

இப்போ நகைகள் எடுப்பிக்க வேண்டும்.

சிக்கல் ஏஜன்சி உருவத்தில்.

கிட்டத்தட்ட ஜம்பதினாயிரம் பெறுமதியான நகைகள். ஏஜன்சிக்காரன் பக்கத்து வீட்டுக் காரன்தான். எதுவித பிரச்சினையுமில்லாமல் தான் கொண்டு போய்க் கேர்ப் பிப்பதாகக் கூறி நகைகளை வாங்கியவன் கொண்டுபோய்க் கேர்ப்பதற்குக் கூவியாகக் கூட ரெண்டாயிரம் ரூபா மட்டும் - கிலங்கைக் காசுக்கு - மிகவும் நாணயமாக - மனசாட்சிப்படி.

இப்போ ஆளைக் காணோம்

பொறுப்பு சேகரினுடையது. நகைகள் இனிக் கைக்கு வந்து சேரா என்பது உறுதியாகிவிட்டது. கோமதி கண்ணீருடன். சண்முகநாதனோ விடுவதாக இல்லை.

"அதே அளவு நகை பரிசில் செய்து தரவேணும்" பிடிவாதமாக நிற்கிறார்.

கால் ஒடிய நடந்து விளம் பரப் பத்திரிகைகள் விநியோகிக்கும் வேலை, மாலையில் "கிளினிஸ்" வேலை. உடல் சோர்ந்து எலும்பும் தோலுமாகத் திரியும் சேகர். வயசுக்குமீறிய பொறுப்புக்கள் எல்லை

மீறிய யோசனைகள், சாப்பாடுகள் ஒழுங்கில்லை. இதனால் வருத்தங்கள் வேறு. சீதனாக்காசே கடன்பட்டுக் கொடுத்து விட்டு வட்டிகட்ட முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான் அத்தான் இரங்குவதாக இல்லை. வீட்டுக் சிறு சிறு சக்சரவு களைல்லாம் முற்றி கோமதிக்கு அடிகளாக விழுந்து கொள்கின்றன.

சேகரால் எதுவும் செய்ய முடியவில்லை. இரவுகளில் தலையணையைக் கண்கள் நன்கைகளின் ஸ்ரன. அவ்வளவுதான்.

நாஞ்குநாள் பிரச்சினை மற்றிக் கொண்டே போகின்றது. சன்முகநாதனிடம் மெதுவாக இருந்த "தண்ணி" பாவிக்கும் வழுக்கம் அதிகரித்து வீட்டில் தாறுமாறாக நடந்து கொள்கிறார்.

ஒருநாள்...

"ஓயே! நீ ரோஷமுள்ள வனா இருந்தால் இவ்வளவு நடக்கலளையும் செய்து தந்து போட்டு வீட்டுக்கை காவடி வையடா பார்ப்பம்.

சேகரின் சக்திக்கு அப்பாற் பட்ட விடயம்.

எப்படியோ வீட்டை விட்டு வெளியேறியே ஆகவேண்டும் போல்ப் பட்டது அவனுக்கு.

இருபது வருடங்களுக்கு மேலாகப் பாசத்தைப் பகிர்ந்து

கொண்ட அக்கா, இரண்டார வருடங்களாக இதயத்தை இழுத்துப் பூட்டி வைத்திருக்கும் உமேஷ்.

பிரிவு - அது முடியாதது. ஆனால் பிரியத்தான் வேண்டும். முடிவிவடுத்துக் கொண்டான்.

நண்பன் ஒருவனின் வீட்டில் தற்காலிகமாகத் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு.

மறுநாள் இரவு சேகர் தன் னுடைய உடுப்புக்களை ஒவ்வொள்ள்றாக அடுக்கிக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த உமேஷிற்குப் "புதுசா"க இருந்தது.

"ஏன் மாமா "சேர்ட்டு" அடுக்கி...."

தந்தையின் முகம் கடுமையாக, தாயைப் போய்க் கேட்டுப் பார்த்தான். கோமதி கட்டிலில் முகம் புதைத்து விக்கியபடி.....

ஒடி சேகரின் கழுத்தைப் பிடித்துத் தாவி ஏறியவன் சேகரின் நாடியைப் பிஞ்சக்கரங்களால் திருப்பி "மாமா சேர்ட்டு...அடுக்கி... அடுக்கி. ஏன்... மாமா!"

சேகரால் தாங்க முடியவில்லை. எவரும் காணாதவாறு "பாத்ரூம்"க்குள் சென்று கதவை தாளிட்டுக் கொண்டவன், அரைமணி நேரத்திற்கு மேல் அழுதுதீர்த்து விட்டு வெளியே வர

வீடு அடங்கிப் போயிருந்தது.

மறுநாள் உமேஷ் எழும்பு  
வதற்குள் வீட்டை விட்டுப்  
போய் விடவேண்டும் என்று  
நினைத்துக் கொண்டான்.

பட படவிவனத் தன்னுடைய  
தட்டி விருந்த உடுப்புக்களை  
எடுத்த பின் தட்டைப் பார்க்க  
அது வெறுமையாக இருந்தது.

"இதைப் பார்க்கிற குழந்தை  
என்ன செய்வான்?... எங்கே  
என்னைத் தேடுவான்?.... நான்  
எப்படி இவனை விட்டு...."

விம்மலூம் விக்கலூம் வெடித்  
துக் கிளம்ப அடக்கிக் கொண்  
டான்.

"பொக்கற்"றில் இருந்த "சொ  
க்கலேட்" சுவிங்கங்களை  
எடுத்து வெறுமையான தட்டில்  
வைத்து விட்டு, அடுத்த அறை  
யை எட்டிப் பார்த்தான்.

சன்முகநாதன் வேலைக்குப்  
போய் விட்டார். தாயைக் கட  
டிப்பிடித்துக் கொண்டு ஒரு  
காலைத் தாயின் மேல் ஏறிந்த  
வாரு உமேஷ் தூங்கிக் கொண்  
டிருந்தான். நித்திரயிலும்  
சிரித்தபடியே.

கிட்டச் சென்று கட்டி அணை  
க்க ஆசைப்பட்டான் சேகர்.

ஆனால்....

'அவன் எழும்பி விட்டால்...!  
அக்கா எழும்பி விட்டால்....!  
வேண்டாம்'.

மனதை கிழுக்கிக் கொண்டு,

கண்களில் முட்டியிருந்த நீரை  
விரல் நூனியினால் சுண்டிவிட்டு,  
வீட்டைவிட்டு வெளியேறிவன்...  
ஆறுமாதங்களின் பின்,  
இன்று...

சேகரின் நிலை விபரிக்க  
முடியாதது. உமேஷின் உதற  
வில் வேட்டி கஷ்டத்தைக் கொ  
டுக்க, வேட்டியைப் பிடிக்கச்  
சன்முகநாதன் முயற்சித்த  
போது, மீண்டும் திமிறித்  
தகப்பனைப் பறித்துக் கொண்டு  
சேகரை நோக்கி ஓடினான்.

விரைத்தபடி நின்ற சேகரின்  
கால்களில் தாவி மேலெழும்பிய  
உமேஷை வாரித் தூக்கிக்  
கட்டி அணைத்துக் கொண்ட  
சேகர், கண்களிலிருந்து "பொலு  
பொலு"வெனக் கொட்டிய கண்  
னீரை பிறர் கண்களில் படாவண  
னம் உமேஷின் முகத்திற்குள்  
புதைத்துக் கொண்டான்.



## புத்தரின் படுகொலை.

நேற்று என் கணவில்  
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.  
சிவில் உடை அணிந்த  
அரச காவலர் அவரைக் கொண்றனர்.  
யாழ்-நூலகத்தின் படிக்கட்டருகே  
அவரது சடலம் குருதியில் விடந்தது.

இரவின் இருளில்  
அமைச்சர்கள் வந்தனர்.  
“எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை  
பின் ஏன் கொண்றார்?”  
என்று சினந்தனர்.

“இல்லை ஜூயா,  
தவறுகள் எதுவும் நிகழுவே இல்லை  
இவரைச் சுடாமல்  
ஒரு சயினைக் கூடச்  
சுடமுடியாது போயிற்று எம்மால்  
ஆகையினால்தான்....”  
என்றனர் அவர்கள்.

“சாரிசரி  
உடனே மறையுங்கள் பின்த்தை”  
என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர்

சிவில் உடையாளர்  
பின்த்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.  
தொண்ணூராயிரம் புத்தகங்களினால்  
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர்  
சிகாலோகவாத தூத்திரத்தினைக்\*  
கொளுத்தி எரித்தனர்.  
புத்தரின் சடலம் அஸ்தியானது  
தம்ம பதமும்தான்\* சாம்பரானது.

எம்.ஏ. நூஃமான்.- மரணத்துள் வாழ்வோம்

\* சிகாலோகவாத தூத்திரம், தம்மபதம் ஆகியன பெளத்தமத அறநூல்கள்.





என்ன பார்க்கின்றீர்கள்....?

பிச்சுக் கொள்ளக் கொஞ்சமெனும் மயிர் எஞ்சியிருக்கிறதே என்றா!

மயிர் தன்னும் யிஞ்சாமல் யப்பான்காரன் மீது முதல் அனுகுண்டை வீசியதே அமெரிக்கா: அந்த இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததன் பின்னால்தான் நான் பிறந்தேன். யுத்தம் எப்போது முடிந்தது?

அத்வாந்திக் மாகடவில் மூன்று நாட்டுத் தலைவர்கள் ருஸ்விவல் மே, வின்சன்ட் சர்ச்சிலும், யோசப் ஸ்டாலினும் கப்பல் ஓன்றுள் சந்தித்தபோது,

யுத்தம் முடிந்ததாய் அறிவிப்பும் வந்தது.

உடன்படிக்கையிலும் கையாப்பமிட்டனர்.

முதல் உலக யுத்தம் முடிந்தபோது சர்வதேச சங்கம், சர்வதேச சங்கம் முறிந்த போது இரண்டாம் உலக யுத்தம். இரண்டாம் உலக யுத்தம் முடிந்ததின்று அத்வாந்திக் உடன்படிக்கை. இதற்கும் அப்பால்,

"உலகெங்கும் நீதியும் சமாதானமும் நிலவுவதாக...." எனும் பிரகடனத்துடன்,

ஐக்கிய நாடுகள் நிறுவனம் உருவாக்கம்.

வரலாறு இப்படிக் குறித்துள்ளது.

என்னெப் பார்த்தால் ஐ.நா. பிரகடனம் செய்த உலகத்தின்

கறுத்தான்.

குடிமகன் போவவா தெரிகிறேன்....?

ஐ.நா. நிறுவனம் தனது சின்னமாய் வரித்திருக்கும் உலகப் பந்தை அணைத்ததான் ஒவிய் கிளைகளுக்கிடையே,

அழகிய துப்பாக்கிகளை சிசாருக வேண்டும் என்பதும்,

பறக்கவிடப்படும் வெண்புறாக்களைத் தவிர்த்து ஏவுகணைகளையே பறக்கவிடலாம் என்பதும்,

எனது தாழ்மையான கருத்தாகும்.

வளைகுடாவில் நீதியும் அமைதியும் வேறொப்படியாம் பேணப் பட்டது?.

பறந்து சென்ற ஏவுகணைகளை தொலைக் காட்சியில் நீங்கள் பார்க்கவில்லையா?.

உலகச் செய்திகளின் முதன்மையாளன் என்ற தம்பட்டத்துடனும் ராணுவப் பேரிகை முழுக்கத்துடனும்,

வளைகுடாவில் யுத்தம் என 24 மணி நேர சேவையாய் ஒளி பரப்பியதே சி.என்.என்.

ஏவுகணைகள், போர்விமானங்களின் மூக்கு நுணிகள் தொலைக் காட்சித் திரைகளை உரசி, சீறிச் சினந்து எகிறிச் செல்லும் காட்சிகளின் அழகுகள் அப்பப்பா....!

ஒளிரும் வெண்மை, மயங்கும் கருமை, மங்கும் சாம்பல் அழிப் பாளின் அழகுகள் சிசாற்களில் அடங்குமோ....!

அறிவியலின் உச்சமாம், தொழிற் திறனின் நுட்பமாம், கம்பி யூட்டர்களின் அரங்கமாம், எண்ணெய்காய் ரத்தமாம், இன்னு மென்ன மிச்சமாம்....

தொண்ணாறு நாள் யுத்தத்தில் எண்பத்தெண்ணாயிரத்து ஐநூறு தொன் குண்டுகள் ஸராக்கின் மீது பொழியப் பட்டன.

எழுபது வீதமானவை தீராணுவ இலக்குகளுக்கு அப்பாற் தப்பி விழுந்ததாம்.

தப்பியவை என்றால்....?

குடிமனைக்குள் என்றுதானே அர்த்தம்.

அறுபத்தைந்து பில்லியன் டொலர்கள் = தொண்ணாறு நாள் யுத்தம். நீதி நியாயம் நிலை நாட்டுவதென்றால் பணம் பற்றி கவலை இல்லைத்தான்.

எதியோப்பியாவிலும், சூடானிலும் புல்லையும், பூண்டையும் ஈரவித்த வேர்களையும் தின்கிறேனே....

யுத்தத்திற்காய் இவ்வளவு பணமா....?

ஆண்டி சிசால் அம்பலம் ஏறுமா? நான் கேட்கக் கூடாதுதான். ஆனால், அமெரிக்காவிலேயே கேட்டுவிட்டார்கள்.

பன்னிரண்டு வயதுக்குட்பட்ட ஜம்பத்தைந்து லட்சம் குழந்தைகள். அம்மா பசிக்கிறது எனக்கேட்கிறார்களாம்.

அங்கு கால்தூசும் பணத்துகள்தான் என நம்புவர்களுக்கு...., அமெரிக்காவே ஒருகணம் ஆடிப் போய் விட்டது.

உலக பொவிஸ்காரன் ஆக வேண்டுமீமன்றால் குறுக்கே பசியா...?

பசியென்றால் மனிதன் என்ன செத்தா போய் விடுவான்! எண்ணிய இல்லவியன்றால்...!

யுத்தம் வேண்டும். யுத்த ஒழுங்கும் வேண்டும்

யுத்த ஒழுங்கு விதிகள் பற்றிய ஜெனிவா உடன்படிக்கை ஒன்று உண்டு.

கோடு கிழித்து சண்டை பிடிப்போமே - அப்படியென்றுதான் வைத்துக் கொள்ளுங்களோன்.

வளைகுடா யுத்தம் தொடர்கிய நான்காம் நாள் யுத்த ஒழுங்கு பற்றிய பேசுசெழுந்தது.

ஸராக்கின் மீது விமானத் தாக்குதல் நடத்தியவர்களை காயங்களாகி இருந்த எழுவரை ஸராக் தொலைக்காட்சி ஒளிபரப் பியது. அவர்கள் விமான ஒட்டிகள்தான் என அடையாளமும் காணப்பட்டனர்.

மறுநாள். உலகத் தொடர்பு ஊடகங்கள் அனைத்தும் மனித உரிமை மீறல், யுத்த விதிகள் மீறல், ஜெனிவா உடன்படிக்கைக்கு அவமதிப்பு என்றிறலாம் கண்டனக் குரல் எழும்பின.

யுத்தமே வேண்டாம். அப்புறம் யுத்த விதிகள் மீறல் என்றிறலாம் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? இப்படித்தான் எனக்குப் பட்டது.

ஆனால்....,

ஸராக்கின் பின்னடைவில் யுத்தம் முன்னேறிக் கொண்டிருக்கையில் ஸராக் பண்டயினர் சரண்டைந்தனர். கைதும் செய்யப் பட்டனர். கைகளை பிடிரியில் கட்டியபடியும், வரிசையில் நடந்தும், முழுந்தாழ் தெண்டனிட, குவித்து வைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது, உலக தொலைக்காட்சி கமராக்களின் "வென்ஸ்"கள் குவி மையமாகி இருந்தன.

பாலைவனப் புயலைத் தொடர்கிய ஐ.நாவின் சட்ட ஒழுங்குப்

படையானது போர்க்கைத்திக் கூட்டத்தினுள் ரொட்டித் துண்டுகளை வீசி எறிய....

பசியின் கோரத்தை, சோகத்தை உலகம் பார்த்தது.

ரசித்தும் இருக்குமோ...?

நான் சிறுத்துப் போனேன்.

இஜனிவா உடன்படிக்கையினுள் இதற்கேனும் விதி இல்லையா?.

இனி யாரும் கையெழுத்திட மாட்டார்களா?.

கையெழுத்திட்ட உடன்படிக்கைகள்தான் பெரிதாய் என்னத்தை கிழித்துவிட்டன என்கிறீர்களா?

உண்மைதான்.

முதலாம் உலக யுத்தம் முடிந்த போதே வாழும் நிலம் பற்றிய உடன்படிக்கை செய்து கொண்ட குர்திஷ் மக்களைப் பாருங்கள்.

ஈராக் குவைத் துக்குள் நுழைந்ததும் வெளியேற்றப் பட்டதும் தான் வளைகுடா யுத்தமினா தோன்றினாலும், பகடைக் காய் களாய் வெட்டுண்டு தவிப்பவர்கள் பாலஸ்தீ ஸியரும் குர்திஷ் மக்களும்தான். அகதி முகாம் வாழ்க்கையின் தலைமுறையைத் தொடர்க்கியை மாற்றும் வழியாய் பாலஸ்தீ னி விடுதலை கியக்கம் சதாமுக்கு ஆதரவளித்தது.

சதாம் தோல்வியுற்றபோது குவைத் தில் கொல்லப் பட்டவர்கள் பாலஸ்தீ ஸியர்கள்.

கண்மூடித்தனமான வரவாற்றுத் தவறு என்ற குற்றச்சாட்டுடன் அரபுநாடுகளின் ஆதரவிழந்து கைஷறு நிலையில் பாலஸ்தீ ஸியரும் பாலஸ்தீ னி விடுதலை கியக்கமும்.

இழந்த மண்ணை மீட்டுத் தர பாலஸ்தீ ஸியரை முன்னிறுத்தி தோளனைத்த சதாம். குர்திஷ் மக்களை அவர்தம் மண்ணில் இருந்தே விரட்டி அடித்ததை என்னவென்று சிசால்வது.

சிறிது - பெரிது என்பதுல்ல. வரவாறு முழுவதுமே இரத்த ஈரத்தில் இருந்துதான் அரசுகள் முனைத்தெழுகின்றன.

நான்கு அரசுகளுக்குள் துருக்கி, சிரியா, ஈராக், ஈரான் சிக்குண்டு பிளவுண்டு கிடப்பது குர்திஷ்தின் மண் மட்டுமல்ல, தலைவிதியும்தான்.

�ராக்கில் ஜிவர்கள் தொகை குறைவே ஆயினும் பாழுாய்ப் போன எண்ணைய் உற்றுக்கள். ஜிவர்களின் குடில்களின் கீழுமல் வலவா இருக்கின்றன.

எண்ணைய்காய் இரத்தம் யாரொல்லாம் சிந்த வேண்டியிருக்கி

நது. பாருங்கள்.

மொசப்பதோமியா என்று வரலாற்று ஏடுகள் குறித்து நிற்கும் ஆதி நாகரீகத்தின் எச்சங்கள் குர்திஷ் மக்கள்.

எழுவதும், விழுவதும், அழுவதுமினா ஜிவர்களின் வராலற்றில் இது எத்தனையாம் முறை.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கூட ஜிவர்கள் எழு முயன்றனர்.

அல்ஜீயர்ஸ் உடன்படிக்கையினுள் எழுச்சி நகங்கிப் போனது. அப்போது குர்திஷ் எழுச்சிக்கு ஈரான் ஆதரவளித்தது.

ஆதரவுகளை நம்பியே அழிந்தவர்கள் குர்திஷ் மக்கள்.

�ராக்கினுள் குர்திஷ்க்கு ஈரான் ஆதரவு.

�ரானுக்குள் குர்திஷ்க்கு ஈராக் ஆதரவு.

துருக்கியில் உள்ள குர்திஷ்க்கு சிரியா ஆதரவு.

இந்தத் தடவை இராணுவ ஆலோசனை வழங்குகிறது துருக்கி.

அரசுகளின் சதுரங்க ஆட்டத்தில் கிரத்தமும் சதையுமான மனிதர்கள்.

போரில் வீழ்ந்து கொண்டிருந்த ஈராக்கிய அரசின் அதிகார கட்டுமானம் உதிர்த் தொடங்கிய போது,

தமது ஜிறமையை மீட்க இதுவேதான் தருணம் என எழுச்சி கொண்டது ஈராக்கிற்கு எதிரான குர்திஷ் முன்னணி.

சதாமின் தோல்வியின் சினம், குர்திஷ் மக்களை வஞ்சம் தீர்த்தது.

வஞ்சமா இது. வன்மம் - வக்கிரம்...

பனியில், சக்தியில் ஒதுங்கத் தாவரமுயின்றி பசியின் அங்கலாய்ப்புடன், ஒரு சிரட்டை தண்ணீராவது கிண்டயாதா என உலகின் மனசாட்சியை உலுக்கி....

யுத்தம் எக்காளமிடுகிறது.

பாருங்கள்!

**இடியாத்** அரச்கர்களின் கோரத் தாக்குதல்களினால் உயிர் மிழந்தோரின் எண்ணிக்கைப் பெருக்கம் ஒரு புறம் இருக்க— கண் பார்வை இழந்தோர்-கால்கைகளை இழந்து உடல் ஊனமுற்றோர் என்னிக்கையும் மைது தாய் மண்ணில் அதிகரித்துள்ளது.

சமிபத்திய புள்ளி ஸிபாரங்களின் பிரகாரம்-க்மார் முப்பதினாயிரம் பேர் இவ்விதம் அங்கினீர்களாயின்னர், இவர்களின் சோகக் கதைகளை எழுதி தில் வடிக்க வார்த்தைகள் இல்லை.

தாக்குதலின் போது நாமும் இறந்திருக்கலாம் என் தான் இப்படி உடல் ஊனமுற்ற நிலையில் அவதிப்படுகிறோமே எனத் தம் மைத் தாமே மனம் நொந்து

பொருத்தும் திட்டத்திற்கு அவசர உதவி தேவைப்பட்டுள்ளது. சமூ மண்ணின் இனப் பிரச்சினையினால் இடம் பெயர்ந்து அந்திய நடுக்கள் தஞ்சம் புந்துள்ளன வர்களுக்கு நாம் முன்பே கறிய படி சில தார்மீக்க் கடமைகள் உண்டு.

அந்திய மண்ணில் அடைக்கவலம் புந்தோர் தமது பொருளாதார தேவைகளை பெருக்கிக் கொள்வதிலும் தமது சொந்தப்ரதங்களையும் தமிழ்டன் அழுத்துக் கொள்வதற்கு ஊக்க மெடுப்பிலுமே பெரிதும் சொந்த தாய் மன்னைப்பற்றிய தத்துவ விசாரம் நடத்துவோரையும் காங்கிள்ளோம்.

இவர்களின் இத்தகைய மனப் போக்கு நியாயமானது என்றும் கூற முடியும். அதே சமயம், "எழுத சொந்த தாய் மன்னை நாம் இப்பொழுது நேசிக்

விருந்து உபசாரங்கள் - ஒன்றுக்கடல்கள் முதலான களியாட்டங்களிலெல்லாம் நம்மவர்கள் எத்தனையோ வெள்ளிகளை விட்டாய்வுணர்விதிருப்பியடைந்து கொண்டிருக்கிறார்கள்.

இதனால் இவர்கள் ஆள்மிக அமைதி அடையப் போவதில்லை

இத்தகைய நிழம்புகள் அவர்களின் வாழ்க்கையின் ஒருபகுதி தேவையாக ஏற்கப்பட்டபோதிலும் - இந்தியவுக்களில் - "மதுகிள்ளைங்களை" ஏதுகிக்கொண்டு சொந்த தாய் மன்னைப்பற்றிய தத்துவ விசாரம் நடத்துவோரையும் காங்கிள்ளோம்.

இப்போலித்தன்னகிளிருந்து நாம் விடுபட வேண்டுமானால்- இத்தேவைகளுக்கு ஒதுக்கும் "வெள்ளில்", ஒரு சில சதவீதங்களையேனும்-யார் அன்னையர் முன்னில் போற்ற அமைப்புகள் நடத்தும் நிறுவனங்களுக்கு வழங்கி உதவ முடியும்.

இப்போலித்தன்னகிளிருந்து நாம் விடுபட வேண்டுமானால்- ஒரு சொந்தகால பொருத்துவதற்கு தேவைப்படும் நிதி இலங்கை நாணயத்தில் ஆயிரம் ரூபா தான். இதனை மைது வெள்ளி நாணயத்துடன் சூப்பிடுப் பார்க்கலாம்.

எனவே நாம் வழங்கப்போவது சொற்பமே, நாம் வீண்டி ரையம் செய்யும் வெள்ளிகளுடன் சூப்பிடும் போது - இத்தொகை மிகக் கூறப்படும். எனவே - கால் இழந்து பரிதாங்கிள்கும் ஜீவங்களுக்கு கைகொடுத்து உதவ முன்னாரிர்.

உதவ விரும்புவோர் - தமது ப்ரராப்புகளை - காசோவைகளை- கணக்கு இலக்கம் 12833 - கொமர் வியல் வங்கி விமிடேட் -யாழிப் பாணத்திற்கு அனுப்பி வைக்கவாம்.

The Hony Treasurer  
JAIPUR FOOT WORK SHOP.  
5. Old Park Road.  
JAFFNA-SRILANKA.

## நேசம் நாடும் நெஞ்சங்கள் வெ. முருகந்தூர்

கண்ணில் வடித்து அங்கலாய்த்து கொண்டிருப்போரும் இவர்களில் அடங்குவது

இந்த பரிதாபத் துக்குரிய ஜீவங்களுக்கு நம்பிக்கை ஒனி அளிக்கும் நிறுவனமாக-யாழிப் பாணத் தொழிலாளர் முன்னிலையின் செயற்கை கால் பொருத்தும் திட்டம் உருவாகியின்று தெய்ப்பூர்- செயற்கைக் கால் உருவாக்கும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பவுருக்கு செயற்கைக்கால்களை வருஷாக்கிவாழ்வில் தன்னம்பிக்கையை வழங்கி வருகிறது யாழ் அங்கனையர் முன்னிலை.

இன்றைய கால கட்டத் தில்- வரும் வாய்க் கொல் வீராங்கங்களாக வாழாமல்- அமைதியா இருந்து ஆக்கஸ்வர் மான பணியினை மேற்கொண்டு வரும் யாழ். அங்கனையர் முன்னையை சமூக-சமய நிறுவனங்களுக்கு முன் மாதிரியானது என்றும் சொல்லவாம்.

ஈடுத் செயற்கைக் கால்

கிள்ளோம்" என மனசாட்சியினைத் தொட்டுச் சில பொருளாமானால்- "வெறும் வார்த்தை நேசிப்பாக" இராமல்- அந்த மண்ணில் அவலப் பட்டுக்கொண்டிருப்போருக்கு ஏதாவது வழியில்கை கொடுப்பதே- எம்முதுக் கொள்வதற்கும் அர்த்தம் இருக்கும்.

இவ்விதம் கை கொடுத்து உதவதற்கு நாம் பல நூறு வெள்ளிகளைத்தான் மழங்கி வேண்டுமெப்பதில்லை, தியாக சித்தையுடன் எமது ஆடம்பர செலவினங்களை குறைத்துக் கொண்டு-அதில் ஒரு சில சதவீதங்களையேனும் மேற்படி செயற்கை கால் பொருத்தும் திட்டத்திற்கு - வழங்கி உதவினால் அதுவே போதும்.

இன்று வெளிநாடுகளில் நம்மவர்கள் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் - திருமண நிலைவு நாள் வைபவங்கள் - குறிஸ்மல் - புதுவருட-

## சமகால இலக்கியத்தில் மரபின் படிமங்கள்

---

சிவ வருடங்களுக்கு முன்பு "மரணத்துள் வாழ்வோம்" கவி தைத் தொகுதிக்கு நானினமுதிய விமர்சனத்திற்கு வந்த எல்லாப் பதில்களையும் உடனுக்குடன் வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. அதை விட விமர்சனத்துக்கு முகங் கொடுக்க முடியாதவர்கள் தமது ஆத்ம திருப்திக்காகச் செய்கின்ற நிந்

கொள்ளவில்லை. பதில் எழுதிய வரை ஆத்திரமுட்டிய ஒரு விஷயம், மு.பொன்னம்பலத்தின் ஒரு கவிதையில் மரபின் படிமங்கள் குழப்பமான முறையிற் பிரயோகிக்கப்பட்டுள்ளன என நான் சுட்டிக்காட்டியமையாகும். இதற்குச் சவாலாகக் கட்டுரையாளர், அக்கவிதையில் வந்த படிமப் பிரயோகத்தை

**ஆக்கட்டுரையின் படிமங்க ணைச் சமகாலிலுக்கியம் எவ்வாறு பயன்படுத்தக்கூடுமென மல்லை : எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென விதிகளை வகுப்பதுமல்ல. உண்மையில் மரபின் படிமங்கள் எவ்வளவு தூரம் படைப்புக்கு வனிமையூட்டும் முறையிற்பயன்படுத்தப்பட்டுள்ளன என்று நினைவுட்டுவதற்கு மேல் எதையுமே செய்ய நான் முனைய வில்லை.**

**- சி.சிவசேகரம்.**

தனைக்குப் பதில் சொல்லது எந்த விமர்சனங்கும் அவசிய மில்லை என்பதால், யாழ்ப்பாணத்திற் பிரசரமான ஒரு பதிலைப் பற்றி (அவையில் அதை ஒருவர் புனை பெயரில் எழுதியதாக நினைவு) நான் அலட்டிக்

என் இன்னவாறு விளங்கிக் கொள்ள முடியாது என்று தன் வியாக்கியானம் ஒன்றை முன் வைத்தார். அதை வாசித்த போது கேட்டவருக்குச் சிரிப்பு மூட்டாத பகிடியைச் சொன்னவரே விளங்கப்படுத்துவது போல

பரிதாபமாக இருந்தது. மரபின் படிமஸ்கள் அவற்றை அறிந்தவர் களை மனதிற் கொண்டே இலக்கியத்திற் பயன்படுத்தப்படுகின்றன. அவை எவ்வாறு பயன் படுத்தப்படவேண்டுமென்ற கட்டுப்பாடுகளை யாரும் விதிக்கு முடியாதனினும் மரபை அடிப்படையாக வைத்தே படிமஸ்களும் படைப்பும் விளங்கிக் கொள்ளப்படும் என்பதை படைப்பாளி தன் மனத்தில் இருத்துவது பயனுள்ளது. மரபின் படிமஸ்கள் எனும்போது மரபில் பயன்பட்டு வந்த படிமஸ்களை மட்டுமன்றி, மரபுக் கதைகள், காவியங்களில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள் போன்றன முதலாகப் பழுமொழிகள் வரையிலானவற்றையும் உள்ளடக்குவது பொருந்தும். இக்கட்டுரையின் நோக்கம் மரபின் படிமஸ்களைச் சமகால இலக்கியம் எவ்வாறு பயன்படுத்தக் கூடுமென வழிகாட்டுவதுமல்ல. எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென விதிகளை வகுப்பதுமல்ல. உள்ளமயில் மரபின் படிமஸ்கள் எவ்வளவு தூரம் படைப்புக்கு வலிமையூட்டும் முறையிற் பயன்பட்டுள்ளன என்று நினைவூட்டுவதற்கு மேல் எதையுமே செய்ய நான் முனையவில்லை.

மரபின் படிமஸ்களை அவற்றின் வழுமையான அர்த்தத்திற்கு விடுவது பொதுவான போக்கு

வேயே விளங்கிக் கொள்ளுமாறு ஆழதுவது பொதுவான போக்கு இது சொல்ல வந்த விஷயத்துக்கு மரபின் படிமஸ்களில் ஆதாரமும் அழுத்தமும் தேடும் முயற்சி. வீமன் எனும் போது வலிமையும், கும்பகர்ணன் எனும்போது தூக்கமும் பாஞ்சாலி எனும்போது தர்மாவேஷமும் மனதிற்கு வருகின்றன. ஏனெனில், ஜவ்வாரே இப்படிமஸ்கள் சமகால இலக்கியத்திற் பயன்படுகின்றன. கும்பகர்ணனைச் சுட்டுவதன் மூலம் விசுவாசத்தையோ வலிமையையோ குறிக்க வேண்டின், மேலதிகமாக ஒரு சில வார்த்தைகள் அவசியமாகின்றன. வீமன் பசியைக் குறிக்கப் பயன்பட்டாலும் முரட்டுத்தனத்தைக் குறிக்கப் பயன்படுவதில்லை. பழுங்குதைகளிலும், புராண இதிகாசங்களிலும் வரும் பாத்திரங்களின் பலவேறு தியல்புகள் கதையில் வலியுறுத்தப்பட்டாலும் குறிப்பான ஒரிரண்டு அம்சங்களே அப்பாத்திரங்களுடன் சேர்த்துக் கருதப்படுகின்றன. சில சமயங்களில் சமுதாய அரசியல் இயக்கங்களின் தாக்குதலின் விளைவாக மூலக்கதையில் வலியுறுத்தப் பட்ட பண்புகட்குப் புறம்பான வேறு பண்புகள் பாத்திரங்களுடன் இணைக்கப்படுகின்றன. திராவிட/ சுயமரியாதை இயக்க

கங்களின் தாக்கத்தால் இன்று பலர் மனதில் விபீஷணன் என்றால் துரோகி என்ற அர்த்தமே ஒங்கி நிற்கின்றது. பெண் உரிமை இயக்கங்களது விருத்தி கற்பின் இலக்கணமாகக் கருதப் பட்ட புராண மரபின் பத்தினியர் பலரது முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டதோடு, மூடத்தனத்தின் சின்னங்களாக அவர்களைக் காணுமாறு தூண்டுகிறது. எவ்வாறாயினும், ஆக்கிலக்கியத்தில் எந்தக் கதாப்பாத்திரத்தையும் ஒரு புராண திதிகாசப் பாத்திரத்தோடும் இணைத்துக் காட்டும் போது, மூலக்கதையின் தன்மையுடனே வழக்கிலுள்ள சமுதாய விழுமியங்களுடனோ ஒட்டிய ஒரு பழமத்தை உருவாக்குவது சாத்தியம். மரபில் வழங்குங் கதைகளையோ சம்பவங்களையோ சமகால இலக்கியத்திற் பயன் படுத்தும்போது கூடுதலான கவனம் அவசியமாகிறது. புராண திதிகாசங்களில் வருங்கதைகளைச் சமகாலச் சம்பவங்களுடன் பொருத்திக் காட்டும் ஒரு படைப்பில் வாசகர்கள் பழையகதையின் சம்பவத்துடனான ஒற்றுமைகளைத் தேடுவது இயல்பானது. பூற்றுமை அவசியமில்லாத போதும், தெளிவீனங்கள் பொதுவாகப் படைப்பாளியின் நோக்கத்திற்கு முரணா

கவே இயங்குவன். அல்லாத விடத்துக் கவனப்பிச்குகள் படைப்பின் சீரின்மையைச் சுட்டுவனாக அமையும். இவ்வாறான குறைபாடுகள் மிக எளிதாகவே அடையாளர்க் காணக்கூடியன.

மரபின் படிமங்களை நேரடியாகவே பயன்படுத்துவது பொதுவாகக் கூறின், அப்படிமங்கட்டு வேறு பரிமாணங்களை வழங்குவதினும் எனிது. மரபுக்கதைகளிற் பொதிந்துள்ள சமுதாய விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்தும் நோக்கிலும் சமகால யதார்த்தத்துடன் பொருந்தாத மரபுப்படிமங்களை நிராகரிக்கும் முறையிலும், சில சமயங்களில், நகைச்சுவை உணர்வுடனும் மரபின் படிமங்களை விகாரப்படுத்துவதும் கதைகளில் புதிய திருப்பஸ்களைப் புகுத்துவதும் பலராலும் செய்யப்பட்டுள்ளன. வாசகர் மூலக்கதையை எளிதாக அடையாளங்காணுமாறு மாற்றங்களின் நோக்கத்தை மேலதிக விளக்கத்திற்கு அவசியமின்றி எழுதுவதற்கான திறமையை நல்ல எழுத்தாளர்கள் பலரிடங் கண்டிருக்கிறோம்.

ஜேம்ஸ் தேபர் (James Thurber) என்ற அமெரிக்க எழுத்தாளர் பழைய நீதிக்கதைகளில் வேடிக்கையான மாற்றங்களைச் செய்து சிந்தனையையும் நகைச்

சுவையுணர்வையும் கிளறுமாறான படைப்புக்களை Fables for our Times என்ற தொகுப்பில் வழங்கினார். இவற்றையாத்த முயற்சிகள் நடக்கச்சுவையாகத் தமிழிலும் செய்யப்பட்டுள்ளன என்றே எண்ணுகிறேன். ஆயினும் மரபுக்கதைகளில் மிகச் சிறிய மாற்றங்களைப் புகுத்தி மரபுக் கதை சார்ந்நது நிற்கும் சமுதாய விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்திய படைப்புக்களில் நான் படித்த சிலவற்றுள் புதுமைப்பித்தனும், மகாகவியும் அகவிகையின் கதைக்குத் தந்த புதிய வியாக்கியானங்களும் சக்தியும் சிவமும் போட்டியிட்டு நடனமாடிய போது சிவத்தின் வெற்றி உண்மையில் ஒரு தோல் வியே என்ற ஜெயக்காந்தனுடைய தீர்ப்பு அடங்கிய சிறுகதையும் மனதிற்கு வருகின்றன இவர்கள் எவருமே மூலக்கதையின் அடிப்படைக்கு மாற்றஞ்செய்யவில்லை. அக்கதைகளுடன் சேர்ந்து வரும் சமுதாய விழுமியங்களைத் தங்கள் படைப்பாற்றல் மூலம் கேள்விக்குட்படுத்துகின்றனர். இந்திரனாவிடக் கடுமையாக அகவிகையே கடுமையாகத் தண்டிக்கப்படுகிறாள். அகவிகையை ஒவ்வொரு அம்மி மிதிப்பும் இழிவுசெய்கிறது. அகவிகை மீது அனுதாபம் ஏற்படுமாறு அதே

கதையைச் சிறுகதையாகப் புதுமைப்பித்தனும் கவிதையாக மகாகவியும் எழுதியதன் மூலம் நமது சமுதாயப்பார்வையை ஒராவு விசாலப்படுத்த முனைந்தனர். அகவிகையும் இந்திரனும் முனிவராற் சபிக்கப்பட்ட இடத்தை மட்டும் மகாகவி கவித்துவ மான முறையில் அகவிகை இந்திரனைக் கண்ட துடிப்பிற் கல்லானாளைன்றும் இந்திரன் அதுகண்ட குற்ற உணர்விற் புண்ணுண்டாளைனவும் ஒரு மாற்றத்தைப் புகுத்தினார். இன்றைய பெண்ணுறரிமை உணர்வின் விழுப்பு, அகவிகை இந்திரனைக்கண்டு மோகித்திருந்தாலும் அது குற்றமாகுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்திரன் மட்டுமன்றிப் பெண்களுடைய பாலுணர்வைக் கருத்திற் கொள்ள மறுக்கும் சமுதாயப்பார்வையைக் கேள்விக்குட்படுத்துகின்றது. இந்தக் கோணத்திலிருந்து இக்கதையை மட்டுமன்றிப், பல பழைய கதைகளையும் மீளாய்வுசெய்யும் தேவை நம் முன்னிருக்கின்றது.

1960களில் வந்த ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்றில் சிவத்துக்கும் சக்திக்குமிடையிலான நடனப் போட்டியிற் சிவத்தின் வெற்றியைச் சாத்தியமாக்கிய சமுதாய விழுமியம் நீதியற்றது என்பதை அழகாகச் சித்தரித்த

தார். பெண்ணுக்கு அவசியமான அடக்கம் என் ஆணுக்கு அவசியமில்லை என்ற நியாயமான கேள்வியை நாம் திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஆனால், நாம் அவ்வாறு செய்யத் தவறுகிறோம். ஜெயகாந்த னுடைய ஆரம்பகால முற்போக்கு முறைப்பு காலப்போக்கில் மழுங்குண்டு போய் அவர் ஒரு ஜிந்திய தேசிய வாதியாகக் குறுகிவிட்டாரினினும், பெண்ணுரிமை பற்றிய அவரது பார்வை அதன் குறைபாடுகளை யும் மீறி அவரை மற்றைய பல எழுத்தாளர்களையும் விட முன்னாலேயே நிறுத்துகிறது.

சீதையின் தீக்குளிப்பு பெண்களுக்கான தருமம் பற்றிய கேள்வியை மட்டுமள்ளி ராமாவதாரத்தின் மேண்மையையே கேள்விக்குட்படுத்தும் ஒரு விஷயம். இது பற்றிய விவாதத்தின் எதிர்த்தரப்புக்களினின்று வந்த படைப்புக்கள் பலவிவரினும் மரபிற் பெண்ணுக்கு ஜிழுக்கப்படும் அநீதியைக் குறிக்கும் பல்வேறு விஷயங்கள் சமகால கிலக்கியத்திற் போதியளவிற் கையாளப்படவில்லை என்றே நினைக்கின்றேன்.

சிவபிப்ரமான் பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்ட கதையைப் புதுமைப் பித்தன் ஒழுக்க நெறிகளின் அடிப்படையிற் தன்

சிறுகதையொன்றிற் புனராய்வு செய்தார். அரசாங்கப் பணத்திற் கோயிற் திருப்பணி செய்த மணிவாசகரை அரசன் தண்டித் தது தவறா, அதற்காக அரசனும் குடிகளும் அடிபட்டது நியாயமா என்ற கேள்விகளை மனதிற் எழுப்பிக் கதையை முடிக்கு மிடத்து எல்லார் மேலிலும் பட்ட அடி சக்தியின் முலைகள் மேதும் பட்டது என்று சொல்வதன் மூலம் அக்கதை சார்ந்து நிற்கும் ஆன்மை விழுமியங்கட்குச் சவால் விடுகிறார்.

இவர்களனைவரும் கலவுணர்விற் தேர்ந்த படைப்பாளிகள். திராவிட இயக்கப் பாரம் பரியத்துக்குப் பச்சையான இனவாதப் பிரச்சாரத்தை விட அதிகந் தெரியாது. அது, ராமன் ஆரியன், அவனும் அவனது ஆதரவாளர்களும் கொடியவர்கள், இராவணன் நல்லவன் என்ற விதமாகப் பச்சையாகப் பிரச்சாரம் செய்ததேயொழுயிக்கதையின் அக முரண்பாடுகளை நுண்ணிய முறையிற் கலவத்திற னுடன் கையாணும் முயற்சியில் இறங்கவில்லை. பிள்ளையார்சிலை உடைப்புப் போன்றே திராவிட இயக்கக் குயமரியாதைக்காரர்களின் அரசியல் இலக்கியமும் அமைந்து விடத்து. "கம்பரஸம்" எழுதிய சி. என். அண்ணாத் துரை தனது

ஆபாசத்தை விவளிப்படுத்திய அளவுக்குக் கம்பரிடம் ஆபாசத் தைக் காட்டத் தவறிவிட்ட அதே வேளை, இராவணனை நாயகனாகக் கொண்டு மேடை யேறிய மனோஹரின் ஜனரஞ்சி சகநாடகமான இலங்கேஸ்வர ஞம் சு. வித்தியானந்தனின் ஈழத்து நாட்டுக் கூத்து வடிவில் அமைந்த இராவணேசனும் மூலக்கதைக்குச் சேதமின்றியே இராவணனைப் பற்றிய ஒரு சாதகமான படிமத்தை அமைத்தன. இத்தயாரிப்புக்களில் வேறுபடும் அளவுகளிலிருந்த கலைத்தன்மை காரணமாகத் திராவிட இயக்கப் பிரச்சாரம் சாதிக்காத ஒன்றை இந்த நாடகங்கள் சாதித்தன.

இராவணனை நல்லவனாயும் இராமனைத் தீயவனாகவும் காட்டுவது சரியா தவறா என்பது இவ்விடத்து நம் முன்னுள்ள பிரச்சினையில்லை. ஒரு கருத்தை மக்கள் மத்தியிற் கலையாற்றலுடன் கொண்டு செல்வது எவ்வாறு என்பதே இங்கு கவனத்திற்குரியது. இராமன் இராவணன் பற்றி மக்கள் மனதில் உள்ள படிமங்களை மாற்ற விரும்புவோர் இராமாயணத்தின் உள்மூரண்பாடுகளை அறம் பற்றிய கருத்தும் பிறழ்வுகளையும் இராமாயணம் சார்ந்து நிற்கும் ஆரிய மேன்மையுணர்வையும்

சாடுவது தவறில்லை. ஆயினும் இராமாயணத்தின் மூலம் வலியுத்தப்படும் சமுதாய விழுமியங்களை முற்றிலும் கேள்விக்குட்படுத்தும் ஒரு புனராய்வு இல்லாமல் ஆரியன் - திராவிடன் என்றவாறான முரண்பாடாகவே இராமாயணத்தைக் காட்டும் முயற்சி, எளிதாக, வரட்டுத் தனமான கோஷங்களாகவும் கொச்சையான வியாக்கியானங்களாகவும் அமைந்ததில் அதிசயம் இல்லை.

இராமாயணத்தை விடமகாபாரதத்தில் வரும் கதைகள் அறநெறி பற்றிய பல கேள்விகளை எழுப்புகின்றன. அண்மையில் ஒரு வங்காள நாடகாசிரியர் பஞ்சபாண்டவர் அரக்குமாளிகையின் தீயினின்று தப்புவதற்காக ஒரு சண்டாள இனப்பெண்ணையும் அவரது ஐந்து பிள்ளைகளையும் பலி கொடுத்த ஒரு நாடகமாக்கினார். இங்கு மூலக்கதைக்கு ஒருவித மாற்றமுயின்றித் தருமபுத்திரனான யுதிஷ்டிரன் இக் கொலைக்குக் காரணமாக இருந்ததைச் சுட்டிக் காட்டி மரபு கூறும் தருமம் சாதிய அடிப்படையிலானதே எனவும் அத்தருமத்துடன் ஒட்டியே ஒரு பெரிய அதருமமும் இருந்து வந்தது எனவும் காட்டினார். ஏகலைவனிடம் துரோனார் பெற்ற குருத்தச்சணையும்

அதே தருமத்தின் நீட்சிதான். இங்கெல்லாம் மூலக்குதையைச் சற்றே ஆழமாக ஆராய்வதன் மூலம் கலைஞர் சமுதாய விழு யியங்களின் பொய்மை சார்ந்த அம்சங்களைத் தோலுரித்துக் காட்ட முடிகிறது. மறுபுறம், ஜிக்குதைகளில் வாசகனோ பார்வையாளனோ சிரமமின்றி அடையாளங்காணக் கூடிய மாற்றங்களைப் புகுத்தியும் மரபின் விழுமியங்களைக் கேள்விக்குட்படுத்த முடியும். எவ்வகையிற் செயற்பட்டாலும் மூலக்குதை யும் அதன் புதிய வடிவமும் எவ்வாறு பொருந்துகின்றன, புதிய வடிவம் எவ்வாறு அது சென்ற டையும், மக்களால் விளங்கிக் கொள்ளப்படக் கூடும் என்பன பற்றிய நுண்ணிய உணர்வுள்ள கலைஞரால் பரந்தளவிற் மனித உணர்வுகளைப் புண்படுத்தாமலே தன் புதிய பார்வையை அறிமுகப்படுத்த முடியும்.

மரபுக்கும் மனித சமுதாயத்துக்குமிடையிலான உறவின் ஜியங்கியற் தன்மையைக் கணிப்பிற் கொள்ளாமல் மரபை ஏற்பதா, மறுப்பதா என்றவாறு விஷயங்களை அணுகுவது யிக் கும் விறைப்பான, மூர்க்கத்தனமான பார்வையாகும். மரபு புதிய சமுதாயத்திற்கு உடன்பாடற்ற விஷயங்களையும் அவசியமான விஷயங்களையும் ஒரு மத்தை

சேர்க் கொண்டது. சமுதாயத்தின் மீது மரபின் பிடிப்பு யிக் கும் வலியது. சமுதாயத்திற்கு உறுதியை வழங்க உதவும் மரபு அதன் விருத்திக்குத் தடையாக கும் நிற்கும் சூழ்நிலைகளிற் தான் மரபின் பயன்பாடு கேள்விக்குள்ளாகிறது. கட்டுக்குதைகளும், மூடநம்பிக்கைகளும் நிறைந்து காணும் மரபிற் கூடப்புதிய சமுதாயத்தாற் பயன்படுத்தக் கூடிய பயனுள்ள சிந்தனைகள் பொதிந்திருக்கின்றன. மாக் கியச் சிந்தனையாளர்களீர் மரபின் படிமங்களைக் கொண்டு புதிய சிந்தனைகளைப் பரப்புவதில் வெற்றி கண்டுள்ளனர். அதே வேளை மரபு கூறும் பொருந்தாத சிந்தனைகளை மறுத்தும் செயற்பட்டுள்ளனர். திறமை யிக்க கலைஞர்களால் கிது போன்ற பணிகளைக் கலைப்படைப்புகளுடு நுண்ணிய அழகுணர்வுடன் செய்ய முடியும்.

மரபின் படிமங்கள் திரும்பத் திரும்ப ஒரேவிதமாகவே பயன்பட்டு வரும்போது அலுப்புத் தட்டுவது கியல்பானது. கிதை தன்மை தவிர்க்குமுகமாக அயற்கலாச்சாரங்களின் படிமங்களைப் புகுத்த முனைவோர்பவர். கிவ்வாறான சூழ்நிலைகளிற் பரிச்சயமின்மை ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்துகிறது. படிமான விஷயங்களையும் ஒரு மத்தை விரிவாக விளக்கும்

முயற்சிகள், கவிதை போன்று ஜிறுக்கமான சொற்பிரயோகம் அவசியமான படைப்புக்கட்டு ஊறு செய்யவே அதிக வாய்ப் புண்டு. மறுபறம், விளக்கமற்ற படிமம் பரிச்சயமற்ற வாசக ணைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடும். இவ்விடத்து, எத்தகைய வாசகண மனதிற் கொண்டு கலைப்படைப்பு முன்வைக்கப்படு கின்றது என்பது படிமத்தை பிரயோகிக்கும் முறையை நிர்ண யிக்கும். வாசகர்கட்டுத் தெரி ந்த, நன்கு பரிச்சயமான படி மங்களை மட்டுமே பயன்படுத்த வாம் என்றவாறான விதிகள் கலைப் படைப்புக்களின் வீச்சத்தை மட்டுப்படுத்துவன. தமது மேதாவிலாசத்தையோ புலமை யையோ புலப்படுத்தும் நோக்குடன் படைப்பவர்கள் மற்றவர்கட்டு விளங்காத விதமாக எழுவதிலேயே தம் தகுதி தஸ்கியுள்ளதாக எண்ணக்கூடும். பரந்துபட்ட மக்களைச் சென்ற றடைய வேண்டும் என்ற நோக்கிற் படைப்பவர்கள் எளிமையை யும் புதுமையையும் தெளிவையை யும் ஒருங்கிணைக்கும் தேவையை ஏற்பார். அயல்மொழி இலக்கியங்களை மொழிமாற்றஞ் செய்யும்போது அவற்றின் மூலமொழி க்குப் பழக்கப்பட்ட படிமங்களை உள்ளவாரே வழங்குவது சிரமம் என்பதாற் சிலசமயம் மாற்றிடு

கள் அவசியமாகலாம். சில சமயம் விளக்கக் குறிப்புக்கள் பயன்படலாம். அயல் மொழி களினின்றும் சமுதாயத்தின் உடனடியான சூழலுக்குப் புறத்தி னின்றும் பெறப்படும் படிமங்கள் பற்றிய விளக்கக் குறிப்புக்கள் ஏற்க உகந்தனவாகலாம். ஆயினும் மிகையான அளவில் வரும் குறிப்புக்கள் வாசகருக்கு உதவியை விட அதிகம் உபத்திரவுமே தரக்கூடும்.

அந்திய மோகம், குறிப்பாக ஆங்கில மோகம், சமகாலப் படைப்பாளிகள் பலரைப் பாதித் திருக்கின்றது. இதன் விளை வாகப் புழக்கத்தில் உள்ள தமிழ்ச் சொற்கட்டுப் பதிலாக அவற்றின் அண்ணவான பொரு ஞடைய ஆங்கிலச் சொற்களோ அல்லது அந்த ஆங்கிலச் சொற்களின் புதிய(விறைப்பான) தமிழாக்கங்களோ விரும்பப்படுகின்றன. இதன் விளைவாக நம் மொழி மரபின் வலிய படிமங்களின் இடத்தைப் பரிச்சயமற்ற தும் அரைகுறையாகவே விளங்கப்பட்டதுமான அயற் படிமங்கள் பிடித்துவிடுகின்றன. இது "புதியன புகுதலும் பழையன கழிதலும்" என்றவாறான விருத் தியற் போக்காக அல்லது "புதுமை புதுமைக்காகவே" என்ற அரைவேக்காட்டுத்தனத்தையே பெரும்பாலும் சாரிந்து நிற்கிறது

எந்தவிவாரு படிமமும் அது சார்ந்து நிற்கும் சமுதாயச் சூழலையும் அதன் காலத்தையும் ஒட்டியே விளங்கிக் கொள்ளப் படுகின்றது. சில படிமங்கள் காலத்தாலும் இடத்தாலும் விரிவான பயன்பாடுடையவை. மரபின் வழிவந்தவை பல காலத்தால் வலுவிழுந்தோ வழக்கொழுந்தோ போவன. ஒரு நல்ல படைப்பாளியின் கையில் அவை மரபில் வந்தவாறோ அல்லது ஒரு புதிய பரிமாணத்துடனோ அல்லது முற்றிலும் வேறுபட்ட

ஒரு அக நோக்கை வழங்குமாறோ வார்க்கப்பட முடியும். இலக்கிய வளர்ச்சியிலும் மொழி விருத்தியிலும் மரபின் படிமங்கள்க்கு ஒரு உயரிய இடம் உண்டு. மரபை நிராகரிப்பதை விடவும் மரபிற் வந்தத்தைக் கிளிப்பிள்ளை போன்று ஒப்பிப்பதை விடவும் மரபை அரைகுறையாகச் சீரணித்துக் கொண்டு வாந்தி எடுப்பது கெடுதவானது என்று நினைக்கிறேன்.

எந்த ஒரு அமைப்பும் பொது மக்களிடையே வந்தங்டால், அதன் பின் பொது மக்களின் விமர்ஶாத்தை எப்பொழுதும் எதிர்பார்க்கவேண்டும். இது முன்ங்கூட்டியே தெரிந்திருக்க வேண்டிய விஷயம். இந்தந் தெளிவு இன்னும் இங்கு ஏற்படவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

தாம் பொதுச்சேவை செய்வதனால், தங்களைப் பற்றிய விமர்ஶனங்கள் எழக்கூடாது என்ற கருத்து ஏற்கக்கூடியதல்ல. ஆகா, ஒரோ என்று பாராட்டுவதானால் வாருங்கள்... இல்லையேல் ஒன்றுமே சொல்லாதீர்கள் என்ற மனிலை வருத்தத்துக்குரியது.

பொதுச்சேவையில் ஈடுபடுவது எவ்வளவு கடினமானது என்பதை நாம் அறிவோம். அவர்களது சேவை மனப்பாள்மையை, நியாகத்தை மதிக்கின்றோம். மெர்ஸ்கின்றோம். ஆனால் அவர்கள் தவறுகள் செய்யும் பொழுது மக்கள் விமர்சிக்கக் கூடாது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது..

‘மரபு’ அவுஸ்திரேலியா

# சின்னச் சின்ன...



- ஆர்.தேவகுமார்.

"பாவியல் வன்முறையாளாய் இருந்த ஒருவன் ஒஸ்கார் விருதுக்குப் போட்டியிடுகிறான்." (Oscar nominee admits he was a rapist).

மேற்படி வாசகத்தை அண்மையில் அமெரிக்க பத்திரிகையான National Enquirer தனது தலைப்புச் செய்தியாக வெளி யிட்டு சர்க்கை ஒன்றைப் பரபரப்பாக்கியது.

மார்க் B.- சர்வதேசப் பெண்கள் தினம். இருந்தும் மார்க் மாதம் முழுவதுமே பெண்கள் மாதமாய் - Women history month கொள்ளப்பட்டு - பெண்களுக்கான வரலாற்றுப் பாத்திரம், எழுச்சி விடுதலைபற்றிய சிந்தனைகள் உலகெங்கும் முன் நிறுத்தப்படுகிறது.

இம்முறை அமெரிக்காவிலும் பிரான்சிலும் பெண்ணிலைவாத, சமூக அமைப்புக்கள் மத்தியில் பிரபல நடிகர் Gerard Depardieu வின் பாவியல் வன்முறை பற்றி செய்தி விவாதமாய் எழுந்தது.

G. Depardieu பிரான்ஸிலின் முதல்தர நடிகராவார். இவரது படம் Cyrano de Bergerac, இந்த ஆண்டு ஒஸ்கார் விருதுக்காக அனுப்பப்பட்டிருந்த வேளை, இவர் அமெரிக்க ஆங்கில திதழான Time பத்திரிகைக்கு

அளித்த பேட்டி சர்க்கையைக் கிளப்பியுள்ளது. பேட்டியின்போது கேட்கப்பட்ட கேள்வியாளரிற்கு "எனது ஒன்பதாவது வயதில் முதல் பாவியல் வன்முறையை மேற்கொண்டேன்" எனப் பதிலளித்திருந்தமையே சூடான விவாதத்திற்கு ஜிட்டுச் சென்றது.



இப்பிரச்சினை அமெரிக்க, பிரான்ஸ் கலாச்சார முறைகள் நிலையைத் தோற்றுவிக்குமளவிற்கு வளர்ந்தது. இது பற்றிக் கருத்து வெளியிட்ட பிரான்ஸின் கலாச்சார அமைச்சர் Jack Lang "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கலாச்சார மனவளிப்பாடு" எனப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இறுதியில் G.Departieu, "நான் பெண்களை உயர்வாக மதிப்பவன். பேட்டி தவறானப் பிரசுரிக்கப் பட்டுள்ளது" என மன்னிப்புக் கோரியதுடன், பிரச்சினை தணிந்தது. இவரது படமும் பெறுமதி வாய்ந்த பரிசு எதனையும் பெறவில்லை. பிரான்ஸில் நடைபெற்ற Cannes Film festivalஇன் போது இப்படம் சிறந்த படமாகத் தெரிவ செய்யப்பட்டு Cesar விருதைப் பெற்றுக் கொண்டதுடன் சிறந்த நடிகருக்கான பரிசையும் G.D. பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய - அமெரிக்கச் சூழலில் எழுந்த இப்பிரச்சினையை மங் கொள்கையில், கற்பு - கலாச்சாரம் பற்றி உயர்வாகப் பெருமை கொள்ளும் தமிழ்ச்சூழல் நினைவுக்கு வருகிறது.

தமிழின் முதல் தரா நடிகரிரனக் கருதப்படும் நடிகர் கமலஹாசன், "என்னிடம் வந்த பெண்களில் அநேகர் முதுகில் மண் ஒட்டாமற் சென்றதில்லை" என ஒரு தடவை பெருமை அடித்துக் கொண்டார். இக்கூற்றினக் கேட்டுத் தமிழ்ப் பெண்கள் புல்லரித்துப் போயிருக்கக் கூடுமோ என்னவோ, இதுவரையாரும் கண்டனம் தெரிவித்ததாக நினைவில்லை.

"நாயகன்" படம் வெளிவந்தபோது அதன் தயாரிப்பாளர் G. வெங்கடேஸ்வரன் இப்படம் ஒஸ்கார் விருதுக்காக அமெரிக்கா அனுப்ப இருக்கிறோம் எனத் தெரிவித்தார். இதேபோல் சில காலங்களுக்கு முன்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "தெய்வமகன்" ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும் எனவும் செய்திகள் அடிப்படையுண்டு. எது எப்படியிருப்பினும் தமிழ்ச்சினிமா ஏக்கு ஒஸ்கார் விருது பெறும் கனவு இருந்து கொண்டே வருகிறது.

ஒஸ்கார் விருது ஆங்கிலம் பேசாத படங்களுக்குக் கிடைப்ப தெள்பது அரிதிலும் அரிது. 1961ல் சோபியாலோறன் நடித்த தீவி மோனா என்னும் இத்தாலிப் படத்திற்குக் கிடைத்ததன் பின் இதுவரை இல்லை எனவும், ஆங்கிலம் பேசாத நடிகர் எவரும் இற்றைவரை ஒஸ்கார் விருதினைப் பெற்றுக் கொள்ளவில்லை எனவும் கூறப்படுகின்றது. இந்த வகையிலேயே பிரெஞ்சுப்படமான பூரா

De Bergeralம் தட்டிக் கழிக்கப்பட்டதாகவும் கருதப்படுகின்றது.

ஓஸ்கார் விருதுக்கான அறுபத்து மூன்றாவது தொடரில் சிறந்தபடமாக Dance with wolf எனும் ஆங்கிலப்படம் தெரிவு செய்யப்பட்டதுடன், சிறந்த இயக்குனர், சிறந்த கதை உடபட ஏழு விருதுகளையும் பெற்றுக் கொண்டது. சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருது சுவிஸ் நாட்டுப்படமான Journey of Hopeற்குக் கிடைத்துள்ளது.

சிறந்த நடிகர் விருது - பிரித்தானிய நடிகர் Jeremy Irons  
(படம் Reversal of fortune)

சிறந்த நடிகை விருது - Kathey Bates (படம்: Missey)

பெரும் எதிர்பார்ப்புடன் அனுப்பப்பட்ட பிரெஞ்சுப்படமான Cranio De Bergeral சிறந்த ஆடையலங்காரத்துக்கான (Costume Design) பரிசினை மட்டும் பெற்றுக் கொண்டது.

### உணர்வுகள்...

என து கிரவுகளில்

தலையணையைக் கண்ணீர் நனைக்கும்  
விரகத்தின் வெப்பம் நிலவைச் சுடும்

வெள்ளைச்சேலை போர்த்திய

வெண்புறாவாய்

சமூகக் கண்களில் கைதிகளாய்

தினமும் தீக்குளிக்கும்

பத்தினிப் பரிசோதனைகள்

தூரத்தே மஞ்சள் வானத்தில்

ஜோடிப்பறவை சிறகடிக்கையிலும்

மாந்தோப்பில் கூவும்

குயில் நாதம் துணையை அழைக்கையிலும்

மழுகுக்கால மேகத்தில்

கத்தும் தவளை துணையோடு சேர்கையிலும்

என்மனதின் வாட்டம்

வார்த்தையில் வராத சோகம்.

# சாகித்தியமண்டலப்பரிசுகள்

கடந்த பத்து ஆண்டுகளாக, தமிழ் இலக்கியப்படைப்பாளி களுக்கு வழங்கப்படாது நிறுத்தி வைக்கப் பட்டிருந்த சாகித்தியமண்டலப்பரிசுகள் இவ்வாண்டு வழங்கப்பட்டன.

மார்ச் மாத கடைசித் தினங்கள், சண்டி நகரில் யிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இவ்விழாவிலேயே இப்பரிசில்கள் வழங்கப்பட்டன. ஒருபுறம் தமிழ்மக்களை ஒடுக்கி இன அழிப்பை நடாத்தி வரும் இலங்கை அரசு, மறுபுறம் இது போன்ற தமிழ் விழாக்களை எடுப்பதன் மூலம் உலகிற்கு தன் கொடுரோ முகத்தை மறைக்க முற்படுகின்றது.

இந்து கலாச்சார அமைச்சினால் நடாத்தப்பட்ட இவ்விழாவில் பரிசில்களைப் பெற்ற நூல்கள் சில.....

## சிறுகதைத் தொகுதி

1983 - கொடுத்தல்	- சுதாராஜ்
1986 - பிரசவங்கள்	- கோகிலா மகேந்திரன்
1989 - கோடிச்சேலை	- மலரன்பன்
1984, 85, 87, 88 ஆகிய வருடங்களுக்கான சிறுகதைத் தொகுப்புக் கள்	தெரிவு செய்யப்படவில்லை. வெளிவரவில்லையோ தெரிய வில்லை.

## நாவல்கள்

1983 - மூட்டத்தினுள்ளே	- புலோவியூர் க. சதாசிவம்
1987 - தண்ணீர்	- கே. டானியல்
1989 - நம்பிக்கை	- நந்தி

## அறிவியல் நூல்கள்

1981 - 89 - தாயாகப் போகும் உங்களுக்கு	டாக்டர் முருகா னந்தம்.
---------------------------------------	------------------------

இதேவேளை, யாழ்ப்பாணத்திலும் அகில இலங்கை இலக்கியப் பேரவையினால் சிறந்த நூல்களுக்கான தெரிவும் பரிசளிப்பும் நடைபெற்றது.

இந்திக்முன் 10- 3 - 1991ல் யாழ்ப்பாணம் கம்பன் கோட்டத் தில் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியன் தலைமையில் இடம் பெற்றது. கடந்த காலங்களிலும் அகில இலக்கை இலக்கியப் பேரவையினால் இத்தெரிவும் பரிசளிப்பும் நடாத்தப் பட்டது குறிப்பிடத்தக்கது.

### தெரிவு செய்யப்பட்ட நூல்கள்

இலக்கிய ஆய்வு	- தமிழ் தந்த தாத்தாக்கள்	க.சி.குவரத்தினம்
நாவல்	- தண்ணீர்	கே. டானியல்
சிறுக்கைத்தொகுப்பு	- இரவின் ராகங்கள்	நாவல் நகர்.
கவிதைத்தொகுதி	எட்டாவது நகரம்	ப.ஆப்தீபன்.
காவியம்	சாதுந்தல காவியம்	க.தி.சம்பந்தன்
நாடகம்	தப்பி வந்த ஆடு	கலாநிதி
சிறுவர் இலக்கியம்	காட்டில் ஒரு வாரம்	மீனானகுரு
சமய இலக்கியம்	கந்தனே கண் கண்ட தெய்வம்	அஞ்சைவ
		நாகராஜன்.
		நா.முத்தையா

### இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசீலிகள் பெற்ற நூல்கள்

இலக்கிய ஆய்வு	வா.வி	(அகளங்கள்)
நாவல்	தீம் தரிகிட தீந்தோம் (செங்கை ஆழியன்)	
	தெய்வதரிசனம்	(செ.குணரத்தினம்)
சிறுக்கைத்தொகுதி	வகை	(டானியல் அன்ரனி)
நாடகம்	கெட்டிக்காரர்கள்	(அராவியூர் ந. சந்தரம்பிள்ளை)
சமய இலக்கியம்	சைவவிரதங்களும் விழாக்களும்	
		(ப.சிவானந்தசர்மா)

இலக்கியப் பேரவையின் தேர்வுக்குழுவில், செங்கை ஆழியன், செம்பியன் செல்வன், க.சட்டநாதன், பேராசிரியர். கா.சிவத் தம்பி ஆகியோர் இடம்பெற்றனர்.

இத்துடன் இவ்வாண்டு ஜனவரியில், து. வைத்திவிஸ்கத்தின் ஒரு திட்டம் மூடப்படுகின்றது என்ற நூலும், எஸ். அகஸ்தியரின் அகஸ்தியர் கதைகள் சிறுக்கைத் தொகுதியும் வெளியிடப்பட்டு வெளியீட்டு விழாவும் நடை பெற்றது.

- டானியல் ஜீவா.



சிறுக்ஞை

## தும்புக்கட்டைகள்

அ�ித்குமார்.

காலை பத்து மணியிருக்கும். அலுவலக சுழல் கதிரை அங்குமின்குமாக அசைந்து கொண்டிருந்தது.

சவரிமுத்து மாணிக்கம் பது  
ங்கி அலுவலகத்துள் அடியெடு  
த்து வைத்தார். "பத்து ரோன்"  
கண்கள் ஒன்றித்தபோது சிரித்  
துக் கொண்ட மாணிக்கம்,  
அவன் கவளிக்காதது போல்  
தன்னுடைய அலுவல்களில்  
மழுக அசடு வழிந்து கொண்டார். சிரிப்பதும் அசடு வழி  
வதுமாக மாறி மாறி ஒருவாறு  
பத்துரோன் மேசையின் முன்  
போய்க்கோ அவன் மீதுவாக  
ஏக்கைத்தான்.

ஸ்ராடி பின் வந்து கைகட்டி  
நின்று கொண்டார்.

தான் நின்ற கோலம், ஊரில் யாரோ" தோழால் சால்வை தூக்கி முன் நின்ற கோலத்தை நினைவு படுத்த சவரிமுத்தரின் மனம் புமிங்கியது.

"சரி, ஒருத்தருங் காணேல்ல  
த்தானே வந்த அலுவலை முடிச்  
சுக் கொள்ளுவதும்" அடக்கமாக  
அழைகியாக நின்றார்.

பதினெண்டு நிமிடங்களுக்கு கொண்டிருந்தான் "பத்துரோன்".

മേഖ കിരുക്കുമ്.

அப்படியே நிற்கிறார்.

மேசையிலிருந்த “ரெவி  
போன்” மணி அடிக்க பத்து  
நோன் எடுத்துக் கிகாண்டான்.

"எருமையே, கழுதையே,  
உனக்கு எத்தனை தரம் சிசால்  
வியிருக்கிறன். வீவு எடுக்கிற  
தெண்டா ஒரு கிழுமைக்கு  
முதலே அறிவிக்க வேண்டுமெ  
ன்னு"

"*Wise*"

"உன்ற மனுக்குக் குச் சுகயில்  
வாட்டி எனக்கென்ன?"

"ஒதுக்ஞக்கெல்லாம் என்ற கொம்பனி சரிப்பட்டு வராது".

"உப்படியண்டா உள்ளர்  
 பொட்டில வேலவையை விட்டுத்  
 துவையன். கிண்ச எனக்கு  
 விரண்டாயிரம் "ஸ்ரீவங்கன்"  
 "கிழு"வில நிக்கிறான் தெரியுந்  
 தானே. பிறகு என்னணயேன்  
 போட்டு....."

வார்த்தைகளை முடிக்க முடியாமல், கோபத்தால் முகம் சிவப்பேற பற்களை நெருமிக் கொண்டிருந்தான் "பத்துரோன்".

"சீ, எங்களை மனுசனாக் கூட மதிக்கிறானில்லை".

தொலைபேசியின் மறுபக்கத் தில் சிவன்பாலன்தான் என்பதை ஊகித்துக் கொண்ட சவரிமுத் தர் தன்னிலை மறந்து அனுதா பப்பட்டார்.

பத்துரோன் தொடர்ந்து கொண்டே போனான்.

"ஸ்ரீவங்கனுக்கு வரவரக் கொழுப்புக் கூடிக் கொண்டு வருகிறோன் எவ்வாச் சிறிவங்கணையும் வேலையாவ நிப்பாட்டினாத் தான் புத்தி வரும்".

"நிப்பாட்டு, நல்லா நிப்பாட்டு. நிப்பாட்டிப்போட்டு "அடையாணோ"டையும், "கறுவ லோ"டையும் வேலை செய்தாத் தான் புத்தி வரும்".

முகத்திலிட்டதாற் போல் நேருக்கு நேரே சொல்ல வாய் தீருத்தாலும் "தனக்கேள் வீண் பொல்லாப்பு" என்று சவரிமுத் தர் பேசாது இருந்து விட்டார்.

ஒருவாறு திட்டித்தீர்த்து "ரெ விபோனை"க் கீழே வைத்து நிமிர "வளர்த்த நாய் முகத் தைப் பார்த்ததுபோல்" அனுதா பப் பார்வையொன்றை பத்து ரோன் மேல் எறிந்தார் சவரி முத்தர்.

ஒருகண ஜிடைவனி.

"பத்துரோன்" ஏதோ யோ சித்து விட்டுக் கையை நீட்ட, தாவி வந்து கைக்குலுக்கிக் கொண்டார் சவரிமுத்தர்.

"சவா" சவாரி"

"வி...வி...வி, மிஸ்ஸு".

"பத்துரோன்" அழுத்திக் கொடுத்த "கை" ஜின்டைக்குத் தன்னோட பரவாயில்லை" வந்த அலுவல் கண்டமில்லாமலே முடிக்கலாம் போவிருந்தது சவரி முத்தருக்கு.

தயங்கித்தயங்கி விசயத்தைத் தொடர்ச்சினார்.

"ஐயா...."

"உ...வி"

"ஐயா என்ற மனுசி..."

"என்ன சவாரி விசயத்தைச் சொல்லன்".

"ரெண்டு மூண்டு தரம் என்ற பேர் சொல்லிப் போட்டான். ஜின்டைக்கு நல்ல முழுவியளம் போல, கட்டாயம் அலுவல் முடிச்சுப் போடவேணும்".

"என்ற மனுசி ஐயா ஜிந்தியா வில் வந்து நிக்கிறா".

அதுக்கு நான் என்ன சொல்ய..."

"பத்துரோனி"ன் பேச்சில் ஜிண்டல் கலந்திருந்தது.

"இல்ல ஐயா. இப்ப நாலு மாதத்துக்கு முதலே சம்பளம் கூட்டிக் கேட்டனான்.

நீங்களும் கூட்டித் தந்ததாயில்லை. இப்ப மனுசியும் வந்து நிக்கிறா. ஏழூன்சிக் காரனுக்குக் காசு கட்டி உடனே கூப்பிட்டு விடவேணும். ஜில்லாட்டி அங்க வேற பிரச்சினை வந்திரும். இஞ்ச வீடும் எடுக்க

வேணும். நீங்கள்தான் எப்படியும் பார்த்து....."

பட படிவன்று விசயத்தைச் சொல்லி விட்டுக் குழந்தார் சவரிமுத்தர்".

"சவாரி, உன்ற பிரச்சினை எனக்கு விளங்குது. எல் வாருக்கும் சம்பளம் கூட்டித் தரத் தான் எனக்கும் விருப்பம். ஆனா, உடன ஒண்டுஞ் செய் யேல்லாது. கொம்பனி வேற நட்டத்தில் ஒடிக் கொண்டிருக்கு எப்படியும் இந்த வருஷக் கடை சிக்குள்ள எல்லோருக்கும் கூட்டித்தாறன்".

அப்ப போன மாசம் வசந்த ஞக்குக் கூட்டிக் குடுத்திருக்கிறியள்....."

"ஓ....அது...அது..."

"ஐயா, ஒண்டு சொல்ல விரும்புகிறன்".

"பயப்படாமல் சொல்லு சவாரி".

"ஐயா, நீங்கள் எனக்குக் கூட்டி தராட்டியும் பரவாயில் வை. ஆனா வசந்தனுக்கோ, அல்லாட்டிவேற ஸ்ரீலங்கனுக்கோ கூட்டிக் கொடுக்கப் படாது. அப்பதான் எங்களால மனசாந்தியாய், நிம்மதியாய் வேலை செய்ய முடியும்".

பத்துரோணுக்கு அடக்கமுடியாத சிரிப்பு வந்தது. ஒரு தொழிலாளிக்கு முன்னால் சிரிப்பது அழகில்லை என்றோ, அல்லது வேறேதாவது நினைத்தா

னோ என்னவோ கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கி கொண்டாள். "நீ ஒண்டுக்கும் யோசிக் காத சவாரி. உன்ற வேண்டுகோளை கவனத்தில் எடுக்கிறன்".

சவரிமுத்தர் திருப்தியுடன் கைகுலுக்கி விடைபெற்றார்.

"மொனோ ப்ரஷ்" மெஷின் வட்டம் வட்டமாகச் சுழன்று கொண்டிருந்தது. முதல் ஒரு "பாட்" போட்டு மருந்து எதுவும் கலவாத தண்ணீரால் நிலத் தைக் கழுவிய பின், வேறொரு "பாட்" போட்டு "ஸ்பிரே" பண்ணிக் கொண்டு வர நிலம் மினுங்கிக் கொண்டு வந்தது.

இது மதன்ராஜ் தானாகக் கண்டு பிடித்த முறை.

"கிளினிஸ்" வேலையை அந்தர் அருவருப்போடும், கிழிதொழி ல் போலவும் செய்து கொண்டிருந்தபோது மதன்ராஜ் இதெதாழிலில் ஓர் ஆத்ம திருப்தியைக் கண்டான். அழுக்கே றிப்போயிருக்கும் நிலம், கழுவி பொலிஷ் பண்ணிக் கொண்டு வர நிலத்தில் வெளிப்படும் பளிக்கி டும் வெண்மையான மாற்றத் தால் அவனது இதயமும் பூரிப்படையும். அவனது கல்விக்கும் தொழிலுக்கும் தொடர்பில்லாது இருந்தபோதும் மனநிறைவுகள்டான்.

ஆனால்.....

சிவநாட்களாக மதன்ராஜின்

மனம் சஞ்சலமடைந்து கொண்டிருந்தது. தொழில் புரியும் கிடத்தில் நண்பர்கள் மத்தியிலான மோதல்கள், சமீபகாலமாக "பத்துரோனின் வித்தியாசமான போக்குகள், அசட்டையீனங்கள் இவன் சிந்தனையில் சூழன்று கொண்டிருந்தன.

வேகமாகச் சூழன்று வெளித்தள்ளிக் கொண்டிருந்த "மெதின்" வட்டங்கள் போல் இவன் சிந்தனைகளும் வெளியேறிக் கொண்டிருந்தன.

'சிக்கல்களுக்கு ஈடுகொடுத்து நின்று பிடிக்க முடியாமல் முரளிதானா வேலையை விடிறன் எண்டு நிக்கிறான்.... விசரன்'.

கைப்பழுக்கம் மெதின் தன்பாட்டுக்குச் சூழன்று கொண்டிருக்க மதனராஜ் தனக்குள்ளேயே கேள்விகளையும் கேட்டு விடைகளையும் தேடிக் கொண்டிருந்தான்.

'இவன் முரளி தானா வேலையை விடுகிறதால் ஒருக்கு வாபம்?. சரி தான் ஏன் வேலையை விடுறன் எண்டு தெளிவு படுத்திப்போட்டு விட்டாலாவது பரவாயில்லை. வேலையை விடுறவன் தானே கடைசியாய் ஒருக்கால் "பத்துரோனோ"ட "பைற்" பண்ணிப் பார்க்கிறது'.

இந்த வேலையையும் விட்டுப் போட்டு என்ன செய்யப் போகி

றான்?'.

முரளிக்காக மதன் அனுதாபப் பட்டான்.

இருந்தாற்போல.....

"சளார்" என்ற சத்தம் கேட்க எட்டிப் பார்த்தான்.

அடுத்த "ஹோவில்" சுவரில் பொருத்தப் பட்டிருந்த கண்ணாடியொன்று நொருங்கிப் போய்க்கிடந்தது. தனபாலன் சிரித்துக்கொண்டு நின்றான். வேண்டுமென்றே "மெதினா"ல் மோதி உடைத்திருக்கிறான்.

போன மாதம் "பத்துரோன்" "சம்பளத்தில் வெட்டிப் போட்டானின்டு" கிப்ப கொஞ்சநாட்களாக தனபாலன் கிடே கோவம். வேலை ஒழுங்காகச் செய்வதில்லை. ஒவ்விவாருநாளும் ஏதாவது ஒரு ரகளை பண்ணிக் கொண்டிருந்தான்.

தனபாலனின் போக்குகள் மதனராஜ்குச் சரியாகப் படவில்லை.

"நீ உப்படி உடைக்கிறதால் உனக்கென்னடா வாபம்?. பத்துரோனோட சம்பளப் பிரச்சினையின்டா அதை முதல்ல நேரகதைச்சுப் பாரன். கில்லாட்டி வேற ஏதாவது வழியைப் பாக்கிறதுக்கு..... கிது எங்களுக்கு மல்லே தேவையில்லாப் பிரச்சினையள்...."

"ஓமடா, நீ போய் நல்லாப் பிடி பந்தத்தை. நான் கிப்படித்தான். அவன் சம்பளம்

வெட்டினா நான் கிப்படித்தான் செய்வன்".

கோபத்துடன் பதிலளித் தான் தனபாலன்.

'விதைச்சுதை அறுக்கிறாய். வேறையியாண்டுமில்ல. அவன் தொடர்ந்து சம்பளம் வெட்டுற துக்கும், கிப்படி கேவலமா எங்கள் நடத்திறதுக்கும் நீயும் ஒரு காரணதான்'.

கிவனோட கதைக்கிறதில பிரயோசனமில்ல. பிரச்சினையள் எங்க கிருந்து எப்படி உருவாகுதென்டும் தெரியாது. அதை விளங்கப்படுத்தினா, விளங்கிக் கொள்ளுறதுக்கும் பக்குவம் கில்லை. என்னவோ தான் செய்யிறதுதான் எல்லாஞ் சரியெண்டு நிக்கிற கிவனோட...'

மனதுக்குள் நினைத்துக் கொண்ட மதன்ராஜ் மீளனமாக ஒதுங்கிக் கொண்டான்.

சாமினி அக்கா வாசலிவிருந்த கண்ணாடிக் கதவைத் துடைத்துக் கொண்டிருந்தா. சாமினியக்காவைப் பார்க்கபார்க்க மதன்ராஜ்கு ஆத்திரமாக கிருந்தது.

'மேஷையை அடிச்சுத் துடைக்கிற மருந்தைக் கொண்டு போய் கண்ணாடியைத் துடைக்கிறா. ஒரு வருஷமா வேலை செய்யிறா. கிண்ணும் வேலை தெரியாது. சொல்லப் போனா, கோவம் வேற பொத்துக் கொண்டு வந்திடும்'

முரளியின் பேச்சுக்கள் கிவன் மூனையில் ஆடின.

"சனங்கள் மச்சாள் "கிளினிஸ்" வேலையிண்டா ஏதோ "சிம்பிளா" நினைக்குதுகள். என்னவோ மேசையைத் தட்டித் துடைச்சு, தும்புக்கட்டையால் கட்டிப் போட்டு அல்லது "அஸ்பி ரேற்றரை" பிடிச்சுப் போட்டு "மொப்" பண்ணிவிட்டால் சரியெண்ட நினைப்பு. "கிளினிஸ்" வேலை எவ்வளவு நுட்பமான வேலையிண்டது கனபேருக்கு விளங்கேல. கிதிலேயும் படிக்கிறதுக்கெண்டு எவ்வளவோ விசயங்கள் கிருக்கு. ஆனா, எங்கட சனங்கள் கிடைன்ன வேலை எங்களுக்கெல்லாந் தெரியுமெண்டு வெளிக்கிருது. நடக்கிறது ஓண்டுமில்லை. தேவையில்லாமல் முறியிறதுதான் மிக்கம்".

"தெரியாததுகளை தெரியாதெண்டு படிக்கவேணும். அதில்லை. பத்துரோன் கத்துவான்தானே".

இவ்வாறு பிரச்சினைகளை நாலு பக்கமும் அலசிப்பார்க்கிற முரளி, அவனுக்குத் தனிப்பட்ட பிரச்சினையெண்டும் பொதுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள முனைகிறான்.

"பத்துரோன் எப்படித்தான் கத்தினாலும், குறைந்தது

ஜூரோப்பியத் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளும் அடிப்படைச் சலுகைகளையாவது நாமும் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் எங்கட பலவீனங்கள், குறைபாடுகள்தான் எங்களை இந்த நிலைக்குத் தள்ளி விட்டிருக்கின்றன".

இது அவனின் நியாயமான ஆதங்கம்,

ஆரம்பகாலங்களில் "பத்து ரோன்" இப்படியெல்லாம் நடந்து கொண்டவனல்ல. நாட்கள் நகர, நகர ஸ்ரீவங்கள் பலவீனங்களில் கொம்பனி நடத்தவாம் என்ட நம்பிக்கை வந்திட்டுது அவனுக்கு. "எக்ஸிபிலஸ்" ஹோல்களில் வேலை செய்யிற காலங்களில் தன்ற பழைய "யக்கற்றை"க் கழுட்டி வைக்குப் போட்டு கடை முதலாளியினர் மூவாயிரம் பிராண் பெறுமதி யான "யக்கற்றை" வலு சாதுரிய மாக மாத்திக் கொண்டு வந்த தேவன்கள்; கடைக்காரன் "விழ்கி"ப் போத்தலுக்குப் பகுத்தில் "அஷிட்" போத்தில் வைக்க, களவா "விழ்கி" குடிக்கிற அவசரத்தில் "அஷிட்"ஐ மாறிக் குடிச்சுக் செத்துப் போன சிவநாதன் மாஸ்டர்; வேலை செய்யிற இடங்களில் சின்னச் சின்னச் சாமன்களைக் களவிடுத்து ஒரு நாளைக்கு முறையா மாட்டுப்பட திரு திரு எண்டு முழுக்கிற உருத்திர

சிவன்கள்; தீதைவிட அடுத்த வனைக் குறைக்கக் கடைச்சு இல்லாது பொல்லாததுகளை முதலாளிக்கு "அண்டி" தங்களைத் தக்க வைக்க முயற்சத்து கடைசியில் தாங்களே தோத் துப் போற விசுவலிங்கங்கள்:

ஒட்டு மொத்தத்தில் ஸ்ரீவங்கள் தமிழ்ச்சமூகம் பாரிஸில் நாடுது. இந்த விஷயங்களைவும் முதலாளிமாரினர் காதில் எட்ட, இவங்கட பலவீனங்களை வைக்கே ஆளையாள் கொழுவி விட்டு இவங்களிட்ட வேலை வாங்கவாம் எண்டு நம்புறாங்கள்

இது எங்கட கொம்பனிப் பிரச்சினை மட்டுமில்ல. இன்டைக்கு முரளி. நாளைக்கு இன்னொருத்தன். இப்படியே எங்கட சனம் வேலை செய்யிற இடமெல்லாம் தொடரத்தான் போகுது. ஆனாக்காள் குத்துப் பட்டுச் சாகப் போறாங்கள்'.

"பாட்" அழுக்கேறியதால் "மெழின்" சுழலக் கஷ்டமாகி மதன்ராஜ்ஜிரு நெஞ்சில் வலியை கொடுத்தது. "பாட்"ஐக் கழுட்டி புதிதாக ஒன்றை மாற்றிய பின் தொடர்ந்தான். மிருதுவாக "மெழின்" சக்கரங்கள் சுழன்றன.

"பத்துரோனா"ட கடைச்சு எங்கட உரிமையளைப் பெற்றுக் கொள்ளுறுத்தன்டால் முதல்ல எங்களுக்குள்ள ஒற்றுமை வேணும். பிரச்சினையளை ஒவ்

வொருத்தரோடியும் தனித்தனி யாக் கதைச்சு விளங்கப் படுத்த வேணும். கண்டமான காரியந் தான் முயற்சி செய்து பாப்பம்'

முடிவிலுடைத்துக் கொண்ட மதன்ராஜ் "பொலின்" பண்ணிய நிலத்தைத் திரும்பிப் பார்த்தான்.

"சிவசிவா" கிப்பதான் தொடங்கியிருக்கிறன். மிக்கம் இனி எப்ப முடியப் போகுதோ?



## உங்கள் கவனத்திற்கு!

கடந்த ஒன்றார ஆண்டுகாலமாக காலாண்டு கிதழாக விவரி வந்து கொண்டிருக்கும் உங்கள் 'ஒஸ' வாசக-விமர்சக-படைப்பாளிகளது உற்சாகந்தரும் ஒத்துழைப்பின் நிமித்தம் தன்னை கிரு மாத கிதழாக விவரிக்கொனார விரும்புகிறது. கிருப்பினும் சிறு சஞ்சிகை ஒன்றிற்கு கிருக்கக்கூடிய பொருளாதார நிருக்கடி, 'ஒஸ' யையும் மிக மோசமாகவே நெரிக்கின்றது - 'ஒஸ' யின் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்கிறது. கித்தடையினை உடைத்து 'ஒஸ' யை வளர்த்திட்டுக் கொடுப்பு உங்களதே ! பணம் அனுப்ப வேண்டிய முகவாி :

T.SAMPSON,

- 'ஒஸ'

20, RUE DE LA FOLIE MERICOURT,

75011 PARIS, FRANCE.

## ஒவியமும் தேடலும் - 2

சென்ற கிடையில் பாட்சார் த்தமாக ஆரம்பிக்கப்பட்ட "ஒவியமும் தேடலும்" வாசகர் மத்தியில் எதிர்பார்த்ததை விட அதிகளவில் வரவேற்றபெப் பெற்றிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

எழுத்து மூலமான விமர்சனங்களை விட வாய்மொழி விமர்சனங்களே கூடியளவில் எம்மை எட்டினா. இதுவும் கோம்பல் தனத்தின் விவரிப்பாடே.

அநேக வாசகர்கள் ஒவியத்தின் கடுமை பற்றிச் சலித்துக் கிகாண்டனார்.

இனிவரும் பகுதிகளில் இந்திலை ஓரளவிற்குச் சீராகும் என எதிர்பார்க்கலாம்.

ஒவியமும் தேடலும் பற்றி...

க.பாக்கியம்

கலை கிலக்கியத்தில், நாடகத்திலும் கிலக்கியத்திலும் படைப்பின் உள்ளடக்கம் மொழி என்னும் தொடர்புச் சாதனத்திற் கூடாக மக்களைச் சென்றதைவதால் சிந்தனையின் தேடல் வரையறுக்கப்படுகின்றது.

ஆனால் ஒவியத்தில்; உள்ளடக்கத்தை விவரிப்படுத்த வரையறுத்த ஊடகம் எதுவும் இல்லையென்பதால் அதன் உள்ளடக்கம் மக்களின் அகலித்த ஆழமான தேடலாகி சிந்தனையை விரிப்படுத்தி வியாபிக்கிறது. இதுவே ஒவியக்கலையின் சிறப்பம்சமாகும்.

இந்த வகையில் "ஒசை"யில்



"ஒவியமும் தேடலும்" பகுதியை வரவேற்கிறேன். இவ் ஒவியத்தி ழுள்ள தண்டும் கிளையும் கொண்ட தாவரம் உணவுப் பயிருக்கும் பூரணவட்டம் முழுமைக்குமான குறியீடாகத் தெரிகின்றது. அதாவது, தன்னிறைவு பெற்ற பயிர்க்கெய்கையால் வயிறு நிறைந்த வறுமையற்றவர்களைக் குறிக்கின்றது. ஆனால் அருகிலுள்ள பாதத்தின் சுவடு முழுமையற்றது. பாதத்தின் இரு விரல்கள் (சில பகுதிகள்) சுவட்டில் பதியவில்லை.

எமது நடைமுறையின் அழுத்தம் சுவடுகளால் வெளிப்படுத்தப் படுகின்றது. இந்த அரைகுறைப் பாதச்சுவடு ஒரு முழுமையற்ற, குறைபாடுள்ள சமூகத்தைக் குறிக்கின்றது.

இந்த ஒவியம் சமூகத்தில் வயிராற உண்ணாத, பட்டினியால் வாடும் ஏழை மக்களை (எனக்கு) நினைவுபடுத்துகின்றது.


பின் அட்டை ஒவியத்தில்..

(ஒவியம் - சாமஸன்)



அமெரிக்காவின் சின்னமான கழுகின் மூலம், உலகம் முழுவதிலும் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் ஆக்கிரமிப்பையும் இரத்தவெறியையும்; மண்டையோட்டின் மேல் பினந் தின் நும் கழுகு தன் கிராட்சத சிறகை விரித்தபடி, இரத்தம் சொட்டச் சொட்ட வீற்றிருப்பது போல் வராந்து, அதே நேரம் நடப்பில், உலகின் கவனத் திலுள்ள வளைகுடாப் பிரதேசத் திற்கு முக்கியத்துவம் கொடுத்து உலகத்தையும், மண்டையோட்டையும் ஒரே உருவில் சுட்டிக்காட்டிய விதம் இப்படைப்பின் சிறப்புத் தன்மையை வெளிக்காட்டுகின்றது.

ஒவியரின் கருத்து.....



வெள்ளைத் தளமாக

1. மனிதக் கூட்டம்
2. உயிர்ப்பண்புள்ள தாவரம்
3. வட்ட விவண் உருவம்

பயன்படுத்தப்பட்டுள்ளது. கறுப்புத் தளமானது இருள், சூன்யம் , வறுமை , இன்னல் போன்றுமையை அல்லது இவற்றில் ஏதேனும் மொன்றை குறித்து நிற்கிறது.

வெண்தளத்தில் கொடுக்கப்பட்டவை மேற்குறிப்பிட்ட கறுப்புத் தளத்தின் மீதான வெற்றி கொள்ளலை உடையதான நம்பிக்கையை குறித்து நிற்கிறது. (அதாவது இருளை/ துயரத்தை/ வறுமையை/ இன்னல்களை போக்க மேற் கொள்ளும் செயற்பாடுகளுக்கான நம்பிக்கை) உருவகப்படுத்தியவற்றை வெல்வதற்கான சாத்தியப்பாடுகளை மறுத்து நிற்பதனாலேயே குறிக்கின்றது.

இத்தகைய அவைத்தினனாலே மேற்குறிப்பிட்ட ஒவியமானது குறித்து நிற்கிறது.

இவ்வாறான சிந்தனை ஒட்டங்களுடனேயே இவ் ஒவியமானது வரையப்பட்டது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட பார்வைகளையும் விட வேறு வகையான பார்வைகளும் இவ் ஒவியத்திற்கு இருக்கலாம். (பார்க்க வாசகர் விமர்சனம்)

நல்லேன ஒவியமானது குறிப்பிட்ட வரையறைகளையுடைய

இவ் ஒவியத்தில் வெள்ளை, கறுப்பு நிறங்கள் தளங்களாகவும் ஒளியின் தளம் அவற்றின் மீது பரவுவதாகவும் வரையப்பட்டுள்ளது. ஆனால் ஒளியின் தளம் புத்தகப் பிரதியில் வெளிக் கொண்டு வரப்படவில்லை. அது இவ் ஒவியம் பற்றிய முழுதான வெளிக் கொண்டுத் தழுக்கு தண்டயான பிரதான குறைபாடாக அமைந்திருக்கின்றது.

மேற்குறிப்பிட்ட தளங்களில்

தானதாக இல்லாமல் அகவித்து தன்மையுடையது. இது ஒவ்வொரு வரினதும் பார்வைகளின் சிந்தனை ஒட்டங்களின் தன்மையிலும் ஒவியங்களுக்கான "தளங்கள்" "இடைவளி"களிலும் தங்கியுள்ளதாகும்.

**தளங்கள் எனும் போது,**

அவை குறித்து நிற்கும் பொதுவான செய்திகள் உருவகப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக கறுப்பு நிறம் தளமாக பயன்படுத்தப்படும் போது இருண்ட வாழ்க்கை அல்லது இருள் நிறைந்த சூள்யம், துயரங்கள் இன்னல்களையுடைய காலம் போன்றன உருவகப்படுத்தப்படலாம்.

வெள்ளளத்தளம் உயிர்ப்புள்ளவைகளுக்கு உருவகப்படுத்தப்பயன்படுகிறது. இது போலவே தான் ஒவ்வொரு ஒவியமும் தத்மக்கென பல்வேறு சிறப்பு நிலைகளைக் கொண்டிருக்கும். சில ஒவியங்களுக்கு குறிப்பிட்ட தூர இடைவளிகள் பிரதானமாகும். அதாவது அவ் ஒவியங்கள் முழுப்பரிமாணத்தையும் நாம் உணர்ந்து கொள்ள குறிப்பிட்ட சில தூரங்களுக்கு அப்பால் நின்று அவ் ஒவியங்களைப் பார்க்க வேண்டும். அத்தூரங்கள் அவ் ஒவியங்களின் பார்வைப்புலங்களாகும். அப்பார்வைப் புலத்தில் நின்று அவ் ஒவியங்களை நாம் பார்க்கும்போது அவ் ஒவியத்திற்கான முழுப்பரிமாணங்களையும் அது சொல்லி நிற்கும். தூர இடைவளியைப் போன்றே தான் சில ஒவியங்களுக்கு கால இடைவளிகள் உண்டு அதாவது சில ஒவியங்கள் அதன் தன்மைகளுக்கு ஏற்ப அதன் முழுப்பரிமாணமும் குறிப்பிட்ட கால இடைவளியின்போதே உணர்த்தும். அதுவ து சிறிது நேரம் கூர்ந்து கவனிக்கும் போது.

-சீவன்.

## **உங்கள் சிந்தனைக்கு!**

ஒவியம் - அ முத்த பக்கத்தில்...

ஒவியம் - ஜீவன்.

•**ஒவியம்** சுற்றுப் போன்ற சீவி யாங்கள் - சரம்பன்

•**ஒவியம்** வழிவழைப்பு - புவனர்.



# நூல் விமர்சனம் - இரண்டாவது பிறப்பு

கலை இலக்கியங்கள் கலைத்துவத்தை மட்டுமன்றி ஒரு கடமையையும் கொண்டுள்ளன

- அ.குமரன்.

சமகாலத் தமிழிலக்கியத்தின் பலதுறைகளிலும் ஈழத்துவரின் புலம்பெயர்வு புதிய போக்குகளை ஏற்படுத்தி வருகின்றது. அறுபதுகளில் தமிழகத்தில் கிளம்பிய சிறுபத்திரிகை அல்லது சஞ்சிகை அலையையும் விஞ்சிய விசாலத்தோடும் வேகத்தோடும் ஒரு எழுச்சியாகவே ஜோப்பிய தேசங்களில் சிறுபத்திரிகைகள் கால் கொண்டன. தொன்றி மறைந்தவையும் தொழுற்பட்டுத் தொடராமற் போனவையும் நின்று மீண்டும் உயிர்த்து நிலை கொண்டவையும் கொள்ளாதவையும் போகின்று கணிசமான தொகை நிலைத்திருக்கின்றன. ஈழத்துக்கேட்டித்தான் பல்முனைப்பார்வை, ஆழநோக்கு, தரத்தனித்துவம் ஆகியவற்றை இவற்றுள்ள பலவற்றில் இனங்காண முடிகிறது.

இந்தச் சிறுபத்திரிகைகளின் எழுச்சிப்போக்கோடு இணைந்ததாக, சரியாகச் சொல்லப் போனால் இவற்றினுடோக வளர்வதான ஒரு போக்கு புதுக்கவிதைகளில் ஏற்பட்டது. குப்

பையாகப் புதுக்கவிதைகள் இன்று குவிந்து கிடந்தாலும், இவற்றின் எழுச்சியையும், தரமானவைகளின் வெளிப்பாடும் சிறுபத்திரிகைகளுடாகவே நடந்திருக்கிறதென்பது கவனிக்கத் தக்கது. (ஆரம்பத்தில் எழுத்துசரஸ்வதி பின்னால் கணையாழி, தாமரை, தீபம் அறுபதுகளின் அசர எழுச்சியில் கசடதபற, வானம்படி, அஃ, மு, அகரம் இத்தியாதிகளாக தமிழகத்திலும், அலை, குமரன், பூரணி, மல்லிகை முதலியனவாக ஈழத்திலும்) இந்தவகையிலேயே புகவிட இலக்கியஸ்களில் வளர்ச்சியும், துலாம்பரமான போக்கும் புதுக்கவிதைகளில் தெள்பட்டன.

மனித உணர்வுகளின் வடிகால்களாகக் கவிதைகளே பிபருமாவ இடம்பிடித்து விட்டிருக்கின்றன. இதனால் புகவிடத்தில் கிரகிக்கப்படும் பல்வேறு அனுபவங்கள், உணர்வுகளின் வெளிப்பாடுகளை இந்தப்புதுக்கவிதைகளில் காணமுடிகிறது. பல்வேறு சஞ்சிகைகளிலும் வரும் புதுக்கவிதைகளை ஆழ நோக்

கிளால் இந்த அடிப்படையிலான சில பொதுப் போக்குகளை அவற்றில் அவதானிக்கலாம். சொந்த நாட்டில் சுழுற்சி முறையிலான அவலமும், சுதந்திர திருப்பு, எதிர்காலம் பற்றிய கேள்விகளும்: நம்பிக்கையீனம், விரக்தி ஆகியவற்றைப் பிரதிப விக்க, சமூகப்பிரக்ஞங்கால் எழும் தார்மீகக் கோபம், நில கையாலாகத்தனத் தால் எழும் எள்ளல், நையாண்டி ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றது. பரவலாகக் காணப்படும் இந்தப்போக்குத் தவிர வதியும் நாட்டில் அந்தியனாகப் பார்க்கப்படுவதால் வரும் பாதிப்பு, மன உளைவுகளும் இதையும் மீறி மனித நேயத்தைச் சந்திக்கும் ஆச்சரியமும் இடையிடையே முகஸ் காட்டுகின்றன. வாழும் சூழ்வின் இயற்கையும் வாழ்க்கைப்போக்கும் வருணானாகளில், உவமைகளில் (சுருக்கமாக கருவைப்புலப்படுத்தும் முறையில்) புதிதாக பொருதி வருவதோடு, சூழல் வழுப்ப குத்திய புதிய கருத்துக்களாகப் பெண்ணிலைவாதம் வேகம் பெற்று விளம்குவதையும் குறிப்பிட்டாக வேண்டும். உள்ளடக்கச் சித்தரிப்பிலும் அது குறித்த யதார்த்த எளிமையிலும் படிப்ப வனிடம் அவை ஏற்படுத்த முனையும் உணர்வுப்பதிவுகளிலும்

கவித்துவத்தின் வீச்சு அல்லது கவியாற்றல் இவற்றில் (தரமான வை!) அற்புதமாக விழுந்துவிடுகிறது என்பதையும் எஸ்கோ ஒன்றிரண்டு கவிதைகளில் (தொசுப்புகளில் கூட) மின்னல் கீற்றுப்போல் நம்பிக்கை நாற்றுக்கள் முனைவிட்டிருக்கின்றன என்பதையும் கட்டாயம் சொல்வித்தானாகவேண்டும்.

இந்தப் பொதுப்போக்குகளைக் கிகாண்டதாகவும் விவரிப்படுத்தும் முறை, எடுத்துக்கொண்ட கரு என்பவற்றால் தனித்துவ வித்தியாசங்களைக் காட்டுவதாகவும் அமைகிறது அருந்தத்தியின் "இரண்டாவது பிறப்பு" என்ற கவிதைத் தொகுப்பு. தொகுப்பில் இடம் பெறும் 11 கவிதைகளுள் "ஒரு மொழி ஆராய்ச்சி" கவிதையைத் தவிர்த்து ஏனையவை தரமானவைகளாகவே அமைகின்றன. இவ்வாறு சொல்வதனால் ஏனையவைகளின் பார்வை எனது பார்வையோடு முரண்படவில்லை என்று அர்த்தமில்லை. ஒரு நல்ல கவிதை தரும் பாதிப்பை, உணர்வை அவை ஏற்படுத்தின என்பதும் கவியாற்றல் அவற்றில் வாழ்கிறது என்பதுமேயாகும். "தமிழில் புதுக்கவிதையின் விருத்தி யாப்பிலக்கண விதிகளின் மறுதல்பொக மட்டுமென்றி பலரது புதுக்கவிதைகளில் கவிதை

துவத்தின் மறுதலிப்பாகவும் அமைந்து விட்டது" என கலாந்தி சிவசேகரம் குறிப்பிடும் அபாயம் அருந்ததியின் இந்தக் கவிதைகளுக்கு நோவில்லை எனத் துணிந்து சிசால்லவாம். தொகுப்பின் முதற் கவிதையான "நம்பிக்கை" நான் முள்ளால் குறிப்பிட்ட "ஒரு மின்னால் கீற்றுப்போல் அவலங்களாத்தாண்டி அப்பால் பார்க்கவைக்கின்றது.

வானம் தொடும் பூமியின்  
தூரமாய்  
இருந்தும் ஜின்னம்  
தளராதவைகளாய்  
புற்களும்  
பூமியின் மைந்தர்களும்

என வீச்சுப் பெறும்போது நம்பிக்கையின் வேகம் தெரிகின்றது. ஆனால் முடிவில் "இடறுவதும் எழுவதும் உயிர்ப்பினிருக்கும் சில நாட்களுக்காய்" எனும் போது கவிஞருக்கே இந்த நம்பிக்கை தளராது நிலைக்குமோ என ஒயம் தோன்றி விடுகிறது. "இறந்த காலங்கள்" உண்மையில் ஒரு தொலைந்து போன வாழ்க்கையின் வசந்தம் பற்றிய அற்புதமான ஏக்கமே.

சின்னக் குடிசைக்குள்  
உவணக வசப்படுத்திய

அந்தக் காலங்கள் நம் மை எழுத்து மன்னின் திளவயது

வாழ்க்கைக்கே அழைத்துச் சொல்கின்றன. "நீயும் நானும் எங்களோடு எல்லாமும் கைகோர்த்து கையகைத்து" மகிழ் நீதிருந்த அந்தக் காலங்களில் "புலர்வதற்கும் பொழுது சாய்வதற்கும் புதிது புதிதாக அர்த்தம் உண்ணிடன்று" அறிவுறுத்தப் பட்ட அழகிய அனுபவங்களை கவிதையை மறந்து போய் சிறிது நோம் இரைமீட்டிப் பார்க்குமளவு அருந்ததியின் கவியாற்றல் நம்மை ஆட்கொண்டு விடுகிறது. இந்த அழகிய அனுபவம் நிகழ்காலத்தில் இழுக்கப்பட்டு விட்ட விரக்தியை "விடை பெற்றுக் கொண்ட வைகள் காற்றும் வசந்தமும் எல்லாமும்" என்ற கவிதை முடிவுகாட்டி நிற்கிறது.

"இறந்த காலங்களில்" "தொலைந்து போன" இந்த வாழ்க்கையினிருந்து "இரண்டாவது பிறப்பெ" டுத்தவர்களாய் புகவிட நாட்டில் வாழும் எங்களை இள்ளும் வாழ்க்கை தொலைந்தாலும் வரவாற்றுப் பழும்பெருமையைத் தொலைக்காத "முத்த பெரும் பழங்குடி களான" எங்களின் இழிநிலையைச் சாடுகிறது "இரண்டாவது பிறப்பு" இறந்த காலங்கள் ஏற்படுத்திய இனிய அனுபவங்களின் முரணாக நிகழ்கால வாழ்க்கையைச் சித்தரிக்கின்றது "எதிரி

கள்ளிலாதவர்கள்"

இறந்துபோனவர்களோடிடல்  
கைகுவுக்கி . . . .

முறிந்து கிடந்த முற்றத்து  
மரங்களின் கழு  
சிதைந்து கிடந்த உடல்களும்  
தம்பியின் கழுத்தை நெரித்து  
செய்து கொண்டிருந்த ஒருத்  
தனும்

தாயின் கைகளாக  
கத்தியால் வெட்டிக் கொண்டி

ருந்த ஒருத்தனும்  
என "என்லா இலக்கணங்களும்  
தத்துவமும் எம் தேசத்தில்  
மட்டும் ஜிப்படித் தலைகீழாக  
இருக்குமென்ற "விரக்தி வெளிப்  
பாட்டைக் கொணர்கின்றன.  
"பாஸ்போட்டும் ரிக்கற்றும்  
விமானப் பயணமுமின்றி ஜிப்படி  
அடிக்கடி தாய் மண்ணில்  
கால்கள் பதியும்" இந்த அனு  
பவங்களாக கவிஞர் சொல்லும்  
போது மொழி, கவிதை, ஊடகம் என்ற அறிவு ஜீவித்தனங்கள் மறைந்து போய் உணர்வோடு ஒன்றித்து விடுகின்ற ஒரு அனுபவம் நிகழ்ந்து விடுகின்றது இந்த விரக்தியால் வரும் மற்றாரு உணர்வே "சுதந்திரம்"  
வெளிப்படுத்தும் எள்ளால் எனவாம்.

கைகளை வெட்டியும்  
நாக்கினைத் துண்டித்தும்  
.....  
இழுப்போம் இழுப்போம்

ஆனந்த சுதந்திரம்

அடைந்து விட்டோமென்று

ஆற்றாமையின் அல்லது  
செயற்படுத்த முடியாக் கோபத்  
தின் உச்சம் நையாண்டியாக  
வடிந்து போகிறது. புதிய  
"வரரவிலக்கணத்"தையும் ஜிவர்  
ரோடு தொடர்புபடுத்தலாம்  
போல் தெரிகிறது. "எடும்  
எழுதுகொண்டும் நம்பிக்கையுமிருந்த"  
காலங்கள் வானத்திலிருந்தனவாக ஆக பூமியில் விழுந்து யதார்த்தம் உறைக்க" எல்லாவற்றையும் பறிக்கவும் பூட்டவும் "கைகால் முளைத்த துப்பாக்கிகளாக" மனிதர்கள் வர அப்போதுதான் இறந்து போனதாக ஒருவகப்படுத்தும் நிலையும் ஒரு வகையான எள்ளாலே.

தொகுப்பில் எனக்குக் கவிதையென்ற உணர்வைத் தராத ஒன்றாக அமைவது "ஒரு மொழி ஆராய்ச்சி" எனலாம். "வாக்கியத்தை எழுதவேண்டியது. பிறகு அதைப்பிரித்து ஒன்றின் கீழு ஒன்றாக அடுக்க வேண்டியது அதுவே கவிதை. ஆகவே கவிதை எழுத கவிஞர் தேவையில்லை. கம்போஸிஸ்டர் போதும்" என எழுபதுகளில் கோ எழுதியது இந்தக் கவிதைக்குப் (?) பிபாருந்துமோ என நான் நினைக்குமளவுக்கு அமைந்திருந்தது. "சுற்றிச் சுற்றிச் சுப்பற்றை கொல்லக்குள்" என்

பதுபோல திரும்பத் திரும்ப "பழைய கருத்தில்" "இன்றோ அது" என்ற இரண்டு தொடர்களை வைத்து சில வாக்கியங்களை ஒட்டவைத்த முயற்சியான இது சிவகேகரத்தின் முன் கொள்ள கூற்றை மெய்ப்பித்து விடுமோ என என்ன அச்சப் படவைத்தது.

"எங்கள் மானுடக்களவுகள் அழிந்த" தையும் எஞ்சியிருந்த மனிதமும் தொலைந்த"தையும் "பள்ளிவாசல்" கவிதை படம் பிடிக்கின்றது. "குரியன் இல்லாமல் நடந்த" இந்த பொங்கலை நிறுத்த ஊழிக்காலமிமான்றை அழைப்பதில் எனக்குச் சம்மத மில்லை. தனக்கும் தான் சார்ந்த மக்கட கூட்டத்துக்கும் அப்பாற்பட்டு அறிவு தெரியாத பருவத்தில் விதைக்கப் பட்டு விட்ட ஒரு ஊழியை தீர்வாகக் கொள்ளுதல் தற்காலிகமாக வேணும் சாத்தியப்படும் ஒரு கருத்தாகக் கொள்ள முடியாது. இதேபோல பாதிக்கப்பட்ட மக்களின் மன உணர்வைப் புலப் படுத்தும் ஒரு நல்ல கவிதை யோட்டத்தில் "நசீம் காதர்", "நல்லசிவம்" என்ற பெயர்கள் வலிந்து திணிக்கப்பட்டவைகளாகத் தோன்றுகின்றன.

தொகுப்பில் என்ன மிகவும் பாதித்த கவிதை "வருக! வருக! தோழர்களே!". புகவிட

நாடுகளில் வதியும் புத்திஜீவி களுக்கு சாட்டையடியாக அமைகிறது இது. தாக்காந்தி செய்து கொண்டு தண்ணீர்ப்பஞ்சத்தை அலசுவதும், புரியானி யை ஒரு வெட்டு வெட்டிக் கொண்டு உணவுப் பஞ்சத்தால் இறந்தவர்களைக் கணக்கிக்கூப் பதும், தபாலூடாக தங்கைக்கு சீதனமனுப்பினிட்டு சீதனக் கொடுமை பற்றி சித்தரிப்பதும் என்று போய் "யாருக்கு வரும் கிந்தச் சமூகப் பிரக்கஞ்?" என்னும்போது குத்தவின் உச்சம் கூசவைக்கிறது. முரண்களின் ஆடுக்கினாலேயே ஒரு வர்க்கத்தின் வாழ்க்கை நிலவையைக் கொணர்ந்த வெற்றியில் கவிஞரின் விமர்சனப்பார்வை தெரிகிறது.

தொகுப்பில் பரவலாக ஏக் கழும் விரக்தியுமே இழையோடிக்கிடக்கின்றன. சூழுவின் அவலம், கொடுரம் என்பவற்றின் சித்தரிப்பும், உணர்வுகளின் பதிவும் ஆழமாகவே விழுந்துள்ளன. ஆனால் இவைகளைத் தாண்டி அப்பால் செல்லாத எதிர்காலம் பற்றிய நம்பிக்கை யூட்டாத ஒரு இயலாமை படிப்பவனை மேலும் சுருண்டு படுக்கவைத் துவிடுகின்றது. இது காலத்தொலும் சூழுவின் யதார்த்தத் தாலும் ஏற்பட்டது எனலாம். உணர்வுகளின் பதிவே இங்கு

முக்கியம் என்றால் அது சரியானதே. ஆனால் கணவர் ஜிலக் கியங்கள். கணவத்துவத்தை மட்டுமன்றி ஒரு கடமையையும் கொண்டுள்ளன. சமூகப் பிரச்சனையை ஏற்படுத்துவதனாலும் மட்டும் அவற்றின் பணிமுடிந்து விடுவதில்லை.

அடுத்தது என்ன என்ற வகையில் ஒரு நம்பிக்கைக்கீர்த்துக்காவது அவை கோடிகாட்டியாக வேண்டும். இங்கே யும் நேரடியாகக் கூறாமல்,

வனிந்து திணிக்காமல் கவிதைப் போக்கில் ஒரு நம்பிக்கையூட்டனவை வாசகனிடத்து விதைக்கக் கூடுமானால் நல்ல கவிதை என்பதோடு தன் பணியை முடித்த கவிதையாகவும் அது அமையும். உணர்வுப் பதிவும் கவியாற்றவும் கொண்டு பாதிக்கும் அருந்ததியின் கவிதைகள் இனி இந்தப் பணியையும் ஜினணக்கும்போதும் ஜின்னமும் சிறந்தோங்கும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

மேற்கு நாடுகளில் மிகவும் மோசமான எதிர்கால வாழ்க்கைச் சூழலை தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். இங்கும் பொருளாதாரக் கஷ்டங்கள் கூர்க்கப் பெறும்போது நிறவாதம், ஜினவாதம் உச்சக்கட்டத்தை அடையும். ஜிதனை ஈழத்தில் ஜினக்கலவரங்கள் மூலம் அனுபவித்த நாம் இங்கும் அந்நிலை உருவாகும்போது எமக்கு எதுவித புகவிடமும் இருக்கப்போவதில்லை.

இந்நிலையில் நாம் என்ன செய்யப்போகின்றோம்? என்பதில் எவ்வித தொலை நோக்குமில்லாது, எமது நலன்களை மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பதன் விளைவை ஜினிவரும் காலங்களில் நாம் மட்டுமல்ல எமது சந்ததியினரும் அனுபவிக்க நேரிடும்.

"அக்னி" 1991 பங்குனி

ஆசிரிய கருத்தினிருந்து

# தாலாட்டும் தன்பாட்டும்...



தொட்டிலில் நீ  
ஆடாயியன்றும்  
தாலாட்டுப் பாடலையே  
கேளாயியன்றும் ,  
இரசாயன நெடியினையே  
நுகர்வாயியன்றும் ,  
கருவறைபோலவே  
நிலவறையுள்  
வதிவாயியன்றும் ,  
யாரேனும்  
முன் எழுதிச் சென்றதுண்டோ?...

கனவே...  
எங்கள் கனவின்  
உருவே...  
உன் பொன்னார் மேனி  
உதைப்புறவும்  
கருவண்டு விழிகள்  
மருண்டிடவும் ,  
நாங்கள்  
இருக்கன்றோ கொணர்ந்தோம் .  
இருட்டின் தொடக்கமெனவும்  
தொடர்ச்சி எனவும்  
நாங்களே இருக்ககயில்  
யாரை நோவோம் .  
யாரிடத்தில் முறையிடுவோம் .  
இருளகவ நீ வளர்வாய்  
கண்ணுறங்கு என் மகனே .



- கிடி.அரவிந்தன்.  
பாங்குனி ११.

மகனே..

எங்கள் மகிழ்விள்

விளைவே...

முன் எழுதா ஓவியமே  
கண்ணுறங்கு, கண்ணுறங்கு.  
சற்றேனும் கண்ணுறங்கு  
கண்ணுறங்கும் வேணவிலே,  
நீ சிரிக்க - முகம் சுருள்க  
நரி வந்து விரட்டுதென்று  
சொல்வியாற யாருண்டு.  
கண்டறியா தேசத்தில்  
இயந்திரத்துப் பற்கஞ் ளே  
கனவருகி - வாழ்வருகி  
உன்னப்பன் நானிருக்க,  
உன் காதுள் பஞ்சடைத்து  
தன்னுக்குள் உனைப் போர்த்து  
ஊனுருகி உயிருகி  
உன் அன்னை காத்திருப்பாள்  
நானரிவேன்... என் மகனே.  
மெல்ல நீ கண்ணுறங்கு  
கண்ணுறங்கு கண்மணியே.

கண்மணியே...

எங்கள் காதல்

கனியமுதே....

கண்ணுறங்கு கண்ணுறங்கு  
காற்றினில் படிந்திருக்கும்  
கதை கேட்டுக் கண்ணுறங்கு...  
முற்றுப்பெறா

அஞ்சலோட்ட

தொடர் ஒன்றில்

உன்னப்பன் கையினிலும்

நெருப்பிருந்தது.

கையையும் சுட்டுவிடும்

நெருப்பு.

அன்னயா நெருப்பு.

எரியவும் வேண்டும்.

ஒளிரவும் வேண்டும்

புயவினுள் ஏறவும் வேண்டும்.

யாராக்காள் முடிந்தது.

நெருப்பேந்தா

வீரர்கள் எத்தனை?....

விட்டில்களாய்

வீழ்ந்தவர் எத்தனை?...

அன்னத்தவர் எத்தனை?...

அன்னயாதார் எத்தனை?...

என்னுள்ளும் புதையுண்ட

கதைகள்தான் எத்தனை..

அஞ்சலோட்டம் தொடர்கின்றது.

நெருப்பினும் எரிகிறது...

கண்ணுறங்கு கண்ணுறங்கு.

கண்ணுறங்கு கண்மணியே

கண்ணுறங்கு கண்ணுறங்கு

"ஆராரோ ஆரீரோ

ஆர் அடித்து நீர் அழுதீர்:

அடித்தாரை சொல்வியழு

ஆக்கினைகள் செய்து வைப்போம்.

வழிவழியாய் வாய்மொழியாய்

வருமிந்த தாவாட்டை

முன் சொல்வி சென்றது யார்?....

ஏன் சொல்வி சென்றனரோ...

நானரியேன் என் மகனே.

கண்ணுறங்கு கண்ணுறங்கு

கண்ணுறங்கா நேரம் வரும்,

கணக்கெடுக்கும் நானும் வரும்.

உன்கையிலும் நெருப்பு வரும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு.





வெளியீடு:  
கலை இலக்கிய வாசகர் வட்டம் - பரிஸ்